



பரவை என்று
சொல்லாதே என்னை!

சந்திரவதனர்



பாலை என்று வெள்ளாடத் தெரிகள்!

சுந்திரவத்னா

கவிஞரத்தும்



பரவை என்று சொல்லாதே என்னை!

கவிதைகள்

சந்தீரவதனா செல்வகுமரன்

முதலாம் பதிப்பு: டிசம்பர் 2024

வெளியீடு: மனாஸை

Paavai Entru Sollathe Ennai!

Poems

Chandrvathanaa Selvakumaran

First Edition: December 2024

© Manaosai, Germany

© Chandrvathanaa Selvakumaran

Language: Tamil

Compilation: Manaosai

Printed in Stuttgart, Germany

Published by Manaosai

என்னுரை

நான் பேரா பிடித்து எழுதத் தொடர்ச்சிய காலத்திலேயே எனது அப்பா எனக்கொரு டயற் வாங்கித் தந்து தீணமும் நான் சந்திப்பவைகளையும் எனது எண்ணங்களையும் எழுதச் சொன்னார்.

அப்போதிருந்து தீணமும் நான் எதையாவது எழுதிக் கொண்டிருந்தாலும், எனது முதற் கவிதையை 1975 இல் தான் எழுதினேன். அதை 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்தேன். உடனேயே அது ஒலிபரப்பானது. புகழ் பெற்ற வானினாலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞருமான அமரர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் எனது கவிதையைப் பராட்டி எனக்குப் பெரும் உற்சாகத்தையும் தந்தார். அதுவே என் கவிதையின் ஆரம்பமும் ஆகியது.

யேர்மனிக்கு வந்த பின்னர், 09.06.1997இல் ஐபிசி தமிழ் வானினாலி உதயமானது. அவ் வானினாலியின் பணிப்பாளரான தீரு ஏ.சி. தாசீசியஸ் அவர்கள் கவியரங்கம்(பின்னாளில் பிரசவக்களம்) என்றொரு நீகழ்ச்சியை ஆரம்பித்து கவிதைகள் அனுப்பும் படி அறைக்கல்ல் விடுத்தார்.

நான் மிகுந்த உற்சாகத்துடன் கைவசமிருந்த ஒன்றை ‘கவிதை’ என்ற பெயரில் அனுப்பி வைத்தேன். அதுவும் உடனேயே ஒலிபரப்பானது. நீகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோபு அவர்கள் தான் அதை அழகாகப் படித்தளித்தார்.

ஓருக்கன்ன, அவ்வப்போது எதையாவது சீறுக்கீக் கீறுக்கீ ஜூலை தமிழ் வாரினாலிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அவர்களும் நான் அனுப்புபவை களை கவிதைகளாக அங்கீரித்து ஓலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி நான் எழுதி கவிதை என்ற பெயரில் ஓலிபரப்பான், பிரசரமானவைகளிலிருந்து என்னால் சேகரிக்க முடிந்தவைகளை-

என்னை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டிய, எனது எழுத்துக்களுக்குத் தனம் அமைத்துத் தந்த "இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஜூலை தமிழ் வாரினாலி (அனைத்துலக ஓலிபரப்புக் கூட்டுத்தாபனம்), எரிமலை சஞ்சிகை, களத்தில் பத்திரிகை, ஈழமுரச (பாரிஸ்), ஈழநாடு(பாரிஸ்), பெண்கள் சந்திப்பு மலர், சூரியன்(இணைய இதழ்), வார்ப்பு(இணைய இதழ்), பதிவுகள் (இணையஇதழ்), யாழ் இணையம், வளர்..." என்று எல்லோரையும் நன்றியோடு நினைவுகூர்ந்த படி தொகுத்து நூலுக்கீடுள்ளேன்.

இவை, எந்த வரையறைகளுக்குள்ளும் அடஸ்காதவை. எந்த வரைவிலக்கணர்க்களுக்கும் உட்படாதவை. எனது உணர்வுகளின் வடிகால்கள்!

-சந்திரவதனா

உள்ளடக்கம்

1.	நினைவுகள்	07
2.	உயிரோடு தீரும்புவேனா	08
3.	கொழும்பு ரோட்டில்.....	10
4.	சுதந்திரம்.....	13
5.	மறத்தயிற் மகளே	16
6.	வெள்ளூரட்டுத் தமிழ்ரே	17
7.	ஓ... இதுதான் காலா	19
8.	இதுவும் காலா	21
9.	இலவு காத்த கீஸீயாக	22
10.	எம்மவர் மட்டும் எங்கே	24
11.	ஜபிசி தமிற் வாணியிலி 2 வது ஆண்டு	26
12.	பேருந்துப் பயணத்தில்.....	28
13.	நிராகரிப்பு	29
14.	நினைவிலே ஒரு தீபாவளி.....	30
15.	விடுதலை வேண்டி.....	32
16.	ஏன் மறந்து போனாய்	34
17.	தாய்மனமும் சேய்மனமும்.....	35
18.	முத்தம்	36
19.	அப்பா	37
20.	தெரவைக்காதே உன்னை	39
21.	நூற்குணம்.....	41
22.	புற்றுநோய்	42
23.	நான் ஒரு பெண்	43
24.	சுகமான நினைவு.....	45
25.	பெண்ணே நீ இன்னும் பேதைதானே	48
26.	நீயலராஜனே	49
27.	களீக்கும் மனங்களே கசியுங்கள்.....	50
28.	வழுக்கம் பேரால் அடுப்படிக்குள்	52
29.	புயலடித்துச் சாய்ந்த மரம்	54
30.	காற்றே	55
31.	குளீர்	56
32.	உனக்காய் வாழ்	57
33.	உனதாய்.....	58
34.	உனக்கு விடுதலை வேண்டும்	59
35.	ரணம்	60
36.	மனநோயாயாளி.....	61

37. சாதனைகள் பல விதம்.....	62
38. பாஸ்வினை	63
39. நீயே ஒரு அழகீய கவிதைதானே.....	64
40. உன் பலம் உணர்ந்திடு	65
41. அழுகு.....	66
42. பிறப்புக்கு அர்த்தம் சென்ன தூய தாயகன்	68
43. நட்பென்றுதானே நம்பினேன்	69
44. கல்யாணச் சந்தை.....	70
45. மெளனம்	71
46. காலமிட்ட விலங்கையும் உடை.....	72
47. மனச சூனிய வெளீக்குள்	73
48. வியப்பு.....	75
49. தக்துவும்.....	76
50. நீபந்தனை.....	77
51. ஏன் இதெல்லாம்.....	78
52. மனச தகிக்கின்றது.....	79
53. வாழ்க்கைக் கோட்பாடுகள்	80
54. கண்ணீர்த்துளீகள்	82
55. பொல்லாத மனம்	83
56. செங்கல்லப்படாதவைகள்	84
57. பீரியாவிடை.....	85
58. தொடுதல்	86
59. இணை பீரியாத இளங்சோடிகள்	87
60. திணிப்பும் பறிப்பும்	88
61. காகம் வெள்ளை என்கிறார்கள்	89
62. பறத்தலுக்களை சுதந்திரம்.....	90
63. புரிந்துணர்வு ஓப்பந்தம்.....	91
64. மனச விசித்திரமானது	92
65. நாஸ்கள் கையாலாகதவர்கள்	93
66. அறைந்து சாத்தப்படும் கதவு	94
67. வயல் வெளி	95
68. துளீகள்	97
69. தம்பியார்.....	98
70. அண்ணா	99
71. அன்றைக்கு பெருமூதில்.....	100
72. பெண்மெழுக்கவிதைகள் - ஆய்வுச்சூருக்கம் ...	101

நீணவுகள்

முற்றத்து நீலாவும்
 முழு நீள் விறங்கதையும்
 "முத்தக்கா" என்றழைக்கும்
 என் அன்புத் தம்பியும்
 மெத்தென என் மனதில்
 மிருது நடை போடுகையில்
 பேரிலே என் தம்பி
 பொருதி விட்ட நீணவு வந்து
 கோரமாய் எனைத் தாக்கும்!

தென்னை இளநீரும்
 தேன் சுவை மாம்பழுமும்
 சீன்ன வார்த்தைகளால்-எனை
 சீண்டி விடும் அண்ணாவும்
 சில்லன என் நீணவை
 சிலிர்க்க வைக்கும் அக்கணத்தில்
 'சீஷல்' லிலே அவன் கால்கள்
 சில்லான நீணவு வந்து
 கொல்லாமல் எனைக் கொல்லும்!

நீலக் கடலவையும்
 நெடிதுயர்ந்த பனை மரமும்
 பரசமுடன் எனை அனைக்கும்
 என் நேசமிகு அம்மாவும்
 ஏர மழை பெருமிந்து
 என் நெஞ்சை நனைக்கையிலே
 வன்னி மண்ணில் அவன்
 அகதியான நீணவு வந்து
 கொடும் புயலாக எனை அலைக்கும்!

கழநாடு பாரிஸ் (7-13 நவம்பர், 1997)
 ஜபீ தமிழ் வானொலி (கலியரங்கம் - நவம்பர், 1997)

ഉയിരോടു തിരുമ്പുവേണാ..?

ധേരമനിധി മന്നലിട്ടു മേഖലയുന്തു
വിന്നനേനാക്കി മുൻനേരുമ് വിധഗന്തതുന്...
ഉയിരോടു തിരുമ്പുവേണാ - നുണ്ട്
ഉയിരോടു തിരുമ്പുവേണാ?
അഖലമേഗതുമ് എന്നണസ്കൾ
ബന്ധുക്കൾ ചതീരാട നുണ്ട്!

കരുവേഗടു ഉറുവാകി
ഉയിരോടു ഉറുവാടുമ്-എൻ
ഉചീരത്തു ഉറവുക്കണ്ണ
ധേരമനിധില് ലിട്ടു വരുമ് പരിതവിപ്പു!
അവർക്കൾ ചീരക്കിഫുന്തു വിനുവഗർക്കണ്ണോ
എന്റെ പത്രപത്രപ്പു!

എന്ന വധചിലേ
ഴിട്ടറാകപ് പരക്കൈയിലേ
തൊട്ടുപ് പാരക്കക ആചൈസപ്പട്ട
പട്ടു മേകസ്കൻനൂടേ
വിധഗന്മ വട്ടുമുട്ടുപ് പരക്കൈയിലേ
മേകത്തൈത്ത തൊട്ടുപ് പാരക്കവോ
ഒരു മെട്ടുപ് പേരുടവോ
ബൊട്ടുക്കുട ആചൈയിൻറിയ പട്ടപ്പു!
ഉയിരോടു നുണ്ട് - എൻ
ഉചീരത്തു ഉറവുക്കണിമുമ് തിരുമ്പുവേണാ
എന്റെ പധത്തുചിപ്പു!

കരുക്കൊന്നട നുണ്ട് മുതലായ്
കർപ്പപ്പബ്യാപില് കാത്തു
ബെണിവുന്ത ലിന്നാലുമ്
അൺപുഷ് ചീരക്കുക്കണാവ് അണണത്ത
അമ്മഗണവൈയുമ്
ഉയിരോടു പേരുടുമ്
കനമാന വേണായിലുമ്
എൻ മുകസ്കരണ ഏസകി നീർകുമ്

அப்பானைவயும் பர்க்க
 விழி சிவந்து
 மனம் கசிந்து
 பயணிக்கும் என்னுள்ளே படபடப்பு!
 என் உதிர்த்து உறவுகளீடும்
 உயிரோடு திரும்புவேனா
 என்ற பரீதலிப்பு!

கடல் தாண்டி மலை தாண்டி
 பனி தாண்டி வெண்முகில் தாண்டி
 தரையிறங்கும் விமானத்துள் சலசலப்பு!
 கரை வந்த அலை வந்து
 மனம் தொட்ட சிலுசிலுப்பு!
 அங்கோடி இங்கோடி
 வயிற்றிறகோர் வழிதேடி
 மீண்டும் தாயின் இறகுக்குள்
 ஒழிந்து கொள்ளும் உயிர்த்துடிப்பு!

விண்டுதாட்ட விமானம்
 என் தாயக
 மன் தொட்ட பேரதும்...
 உயிரோடு திரும்புவேனா - நான்
 உயிரோடு திரும்புவேனா?
 அலைமேரதும் எண்ணங்கள்
 நெஞ்சில் சதிராட நான்!

-12.12.1997

ஜபிசி தமிழ் வானெளி (கவியரங்கம் - 18.01.1998)

(இன்று, நினைத்ததும் நாம் தாயகம் சென்று திரும்புகிறோம். அப்படிச் செல்ல முடியாத ஒரு நீலை அன்று இருந்தது. அந்தப் பொழுதில் நான் என் குழந்தைகளை யேற்மனியில் விட்டுவிட்டு போர்முகம் காட்டி நீற்கும் என் தாயகத்தை நோக்கிப் பயணித்த பேரது..)

கொழும்பு ரோட்டில்...

கொழும்பு ரோட்டில்
கொஞ்சத் தூரந்தான் போயிருப்பேன்!

“வீட்டை பேளை உடனை
பெளவிஸ்ரி ப்போர்ட் எடுக்கப் போகோணும்“
மாயாதான் சொன்னார்!

வீட்டுக்குப் போனவுடன்
குளீத்துச் சாப்பிட்டு
நாற்பது ரூபா ஓட்டேரவுக்குக் கொடுத்து
கண்ணாடுகளோ கதவுகளோ இல்லாத
அதன் வேகத்தீல்
தலை கலைந்து உடல் குலுங்கி
உண்டுதல்லாம் வெளிவரும் உணர்வுடன்
பெளவிஸ் ஸ்ரேசன் போனால்

“வேற்றாகி விட்டது.
சில்லா போய் விட்டார்“
சிங்களத்தீல் ஒருவன்
சிரிக்காமல் தடுத்தான்
நாசம்மராவிடம் பயிற்சி பெற்றானோ...!

சிங்களத்தீல் மாமா சிரித்துக் கணத்து
என் யேற்மனியப் பாஸ்போர்ட் காட்ட
மெல்ல அவன் முகமிளகி
துப்பாக்கியை விலத்தி
உள்ளே போக வழி விட்டான்!

தென்னைகள் குடையாக விரிந்திருக்க
குரோட்டன்கள் அழகாய் பரந்திருக்க
சூரிய கண்கள் பல
என்னையே உற்று நேரக்க
தூக்கீய துப்பாக்கிகள் மட்டும்
என் கண்களுக்குத் தெரிய

படபடக்கும் நெஞ்சடன் படியேறி
 பல் இளைத்து
 பத்தீரங்களை நீர்ப்பி
 பல்வியமாய் சிங்களப் பெண்களைம் கொடுத்து
 வெளி வருகையில்

"இண்டைக்கு வவுனியாக்குப் போகேலாது
 நானைக்குத்தான் பொலிஸ்ரிப்போர்ட் கிடைக்கும்"
 மாயாதான் சொன்னார்!

ஆஞ்சன் ஆஞ்சா
 அவசர நடைபோடும் வெள்ளவத்தை ரோட்டில்
 இரண்டு இடத்தில் சொக்கிஸ்!

பஸ்போர்ட் காட்டி
 Flight Time சொல்லி
 வீடு தீரும்புகையில்
 யேர்மனியிலும் இல்லாமல்
 வவுனியாவிலும் இல்லாமல்
 வீணான நானை என்னை
 மனக்குள் சலிப்பு!

இரவும் வந்தது...

யேர்மனிக்கும் வவுனியாவுக்குமாய்
 மனச அனைய
 தூக்கம் என்னை விட்டு
 தூர விலகி நீற்க
 கட்டிலில் புரள்கையில்
 'டெக்.. டெக்.. டெக்...'
 யன்னலினாடு இராணுவத்தலைகள்...

நெஞ்சக்குள் பந்து உருள
 "ஆமி... ஆமி..." என்று
 மாமி கீசுகீசுக்க
 இரவின் நீசப்தம்
 இராணுவத்தால் குலைக்கப்பட்டு

வேண்டாமலே ஒரு சிவராத்திரி
வீடு தேடி வந்திருந்தது!

மீண்டும்
பரஸ்போர்ட் காட்டி
Flight Time சொல்லி...

சோதனை என்ற பெயரில்
வீடு குடையப் படுகையில்
களீர்ந்த நீலவிலே
இரவுடையுடன் நிறுத்தப்பட்டு
அப்பாடா...
கூச வைத்தன இராணுவக் கண்கள்
மனம் குலுங்கி அழுத்து
என் தேசப்பெண்களை எண்ணி...

-03.12.1997
ஜபிசி தமிழ் வானெங்களி (கவிஞரக்களம் - 06.09.1998)
ஜபிசி தமிழ் வானெங்களி (காற்றலை - 05.05.2000)

சுதந்திரம்

நாற்பத்தெட்டில்
மாசி நான்காம் நாளில்
நயக்குச் சுதந்திரமாம்!

படித்து
பரீட்சை எழுதி
புள்ளீகளும் பெற்றோம்!

ஜம்பத்தெட்டில் தமிழன்
அடிப்பட்டானாம்!
கண்களில் அனல் கக்க
அப்பா கதையாகச் சொன்னார்!

குருவி போல் சேர்த்த பணத்தில்
குதுருகலமாய் தொட்டில் வாஸ்கி
மகப் பேற்றுக்காய்
வடக்கே சென்ற அம்மாவின்
வரவுக்காய் காத்திருக்கையில்...

அக்கினியில் அத்தொட்டில்
கருகுவதைப் பார்த்தாராம்!
மலவாளி தலையில் கவிட்டு
மாமா நடப்பதைப் பார்த்தாராம்!
ரயரோடு ஒரு தமிழன்
எரிவதைப் பார்த்தாராம்!
இன்னும் அவலங்கள்...
எத்தனையோ பார்த்தாராம்!

இவையெயல்லாம் கதையாக
இகாடுங் கதையாக
எனக்குள்ளே பதிந்தாலும்
போன கதைதானே...!
பழங்காமல் இருந்தேன்

சதந்திரம் அது என்ன?
புரியாமல் வாழ்ந்தேன்!

எண்பத்தி மூன்று ஆடியின்
வெலிக்கடை ஓலத்தில்
சதந்திரம்
அது வேண்டும்!
எமக்கென
நீரந்தர இடம் வேண்டும்!
புரிந்தாலும்...
சுயநலம் அது கொண்டு
வெளிநாடு ஓடி வந்தேன்!

அந்தியன் மண்ணிலே
அகதி முகாமிலே
வயிற்றுக்காய்...
கன்ரீனில் வரிசையிலும்
காசுக்காய்...
சேங்களிலே கதிரைகளிலும்
மாணத்தை விற்று
வேலைக்காய்...
கால் கடுக்க வீதிகளிலும்
வெள்ளையனின் வாசல்களிலும்
வெட்கத்தை விசிறி
என்னத்தைக் கண்டோம்!
சதந்திரம் அது என்ன?
மறந்து போச்ச எமக்கு!

வேலை கீடைத்தும்
வீடு கீடைத்தும்
விசா கீடைத்தும்
கடு கொடுக்க முடியவில்லை
அந்திய தேச வாழ்க்கைக்கு!

ஊரின் அவலங்கள்
உலுக்கும் சேதிகளாய்
ஏநுஞ்சைக் குடைகையிலும்

வேறு வழியின்ற
ஓடிச் செல்கின்றோம்
அந்தியனின் கீழ்
அடிமையாய் வேலை செய்ய!

சமைகளாய் சோகங்கள்!
தொடர்களாய் வேலைகள்!
சுதந்திரம் அது வார்க!
ஏனை எங்கே?
தேடுகின்றோம்!

-04.02.1998

ஜஹீச் தமிழ் வாரணாஸி (கவியர்க்கும் - பெற்றவர், 1998)
சூரீயன்.கொம் (24.12.2001)

மறத்தமிழ் மகளே!

பெண்ணையன்று பிறந்து விட்டால்
பொன் பொருள் சேர்க்க வேண்டும்
என்றென்னூம் நீலை மாற்றி
தாய் மன் காக்கத் துணிந்திட்ட
மறத்தமிழ் மகளே!

கர்ஸ்களில் துப்பாக்கி
கழுத்தினில் சயனனட் குப்பியுடன்
சீனங்கொண்டு நீ சீறுகையில்
சிருதை கலங்கி
இன் களீக்குதடி!

-03.02.1998

களத்தில் பத்திரிகை (28.02.1998)

நாற்குணம் என்றும் நற்பண்பு என்றும்
வேலீகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
போற்கொடி ஏந்தி நீற்கும்
தமிழீழப் பெண்களே!

நஞ்சினை நெஞ்சில் மாட்டி - நீவீர்
நம் நீலம் மட்டுமார் காக்கின்றீர்!
பெண்ணையும் நீயிர்ந்து வாழு
பெரும் பணியும் செய்து விட்டார்!

-10.04.1998

வெளிநாட்டுத் தமிழரே..!

"அம்மர.. பசிக்குது..!"

என் பிஞ்ச முனகுகையில்
நெஞ்ச வலிக்கிறது!

என் வீட்டில்
உலை தொதித்து
ஒரு சில வாரங்களாச்ச!

கஞ்சத்துறைச் சிறையிலே
அடிதான் உணவாய்
அவனுக்குக் கிடைத்ததாம்!
மருந்தாய் உணவும்
அவ்வப்போது கிடைத்ததாம்!
உள்ம் நலிந்து
உருக்குலைந்து
படுக்கையிலே கிடக்கிறான்
என் கணவன்!

அடுப்பிலே பூணைதான்
அலமந்து கிடக்கிறது!

வெளிநாட்டுத் தமிழரே..!
ஊர் விட்டு ஊர் ஓடி
உறவுகளையும் தொலைத்து
உமக்கும் அங்கு வேற்று நாட்டில்
அகதிக் கோலம் தான்!

அதனால்தான் சொல்கிறேன்
வெள்ளீப் பாத்திரத்தில்
எமக்கொன்றும்
அன்னித் தர வேண்டாம்!

உப்புக் கஞ்சிக்குக் கூட

ஓரு சிறுவனைக் அரிசி இல்லை
உம் எச்சில் கையையாவது
ஓரு தீர்ம்
எம் பக்கம் உதற் விடும்!

-27.08.1998

ஜபிசி தமிழ் வானெங்களி (கவிஞரத்துக்களும் - 27.09.1998)

ஓ... இதுதான் காதலா!

அன்பே!

உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்!
உன்னோடு எனக்கென்ன பந்தம்!

அலை அலையாய்ட் உன் நீணவு வந்து
என் மனமலையில் மேரதுகையில்
சீறு மண்மேடாய் சரிந்து போகிறேன்!
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்!

தெரலை தூரம் நீ வாழ்ந்தாலும்
உன் நீணவுகளோடுதான் நான்
தீங்க வாழ்கிறேன்!

குளிரிலே இதமான பேர்வையாய்
வியர்க்கையில் குளிர் பெண்றலாய்
மழுயிலே ஒரு குடையாய்
வெயிலிலே நீழல் தரு மரமாய்
தணிமயில் கூடலே துணையாய்
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்...
உன் நீணவுகள் எப்போதும்
என்னோடுதான்!

ஓ... இது தான் காதலா!
இது காதலிலனும் பந்தத்தில்
வந்த சொந்தமா?

உனக்கு ஒன்று தெரியுமா?
தீருமணத்திலும்
உடல் இணைவதிலும்தான்
காதல் வாழுமென்றில்லை!

அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்
ஏஞ்சீல் வாழ்வதும் காதல்!

நீணவுகளீன் தொடுகையிலே
உயிர்ப் பூக்கள் சீலிர்க்கின்ற
என் மனமென்னும் தோட்டத்தில்
உனக்காக்த துளிர்த்த காதல்
இன்று எனக்குள்ளே
விருட்சமாய் வியாபித்து
பூக்களாய் பூத்துக் குலுங்கி
அழகாய்
கனி தரும் இனிமையாய்!

இது நீளமான காலத்தின்
வேகமான ஓட்டத்திலும்
அன்பு வேறீன் ஆழமான ஊன்றலில்
நீன்று வாழும் உண்மைக்காதல்!

- 14.02.1999

ஜபிசி தமிழ் வானெளவி (கவியரஸ்கம் - 13.06.1999)

சூரியன்.கொம் (24.12.2001)

வார்ப்பு.கொம் (2002)

இதுவும் காதலா..?

எமெயில் பர்த்து
இதயச் சுவர்கள் வேர்த்து
முகம் தெரியா உனக்காய்
முழுமதியாய் சீரித்து..!

இதற்கு என்ன பெயர்..!
இதுவும் காதலா..?

-1999

இலவு காத்த கீஸியரக..!

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்!

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உசிரமும் உறையும்!

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்!

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்!

குளிரிலும் பனியிலும்...
பணமது தேடி...!
'இது என்ன வாழ்க்கை'
மனம் தீனம் அலுக்கும்!

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்!

வெயிலதன் வரவில்
பனியது ஓடுயும்!
மரமது துளிர்க்க

மனமது மலரும்!
மலர்களும் சீரிக்கும்!

மாறும் மாறும்..!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நீலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்!
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்!
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்!
கழந்தைகளுடனே
கலாவ முடியும்!
குடும்பமாய் கூடி
களீக்க முடியும்..!

முடியும்..! முடியும்..!
பட்டியல் நீரும்!
...முடியும்..! முடியும்..!
எல்லாம் முடியும்..!

இலவாய் நீணவுகள்
காய்த்துக் குலுங்க
சீளீயாய் மனமும்
காத்து நீற்கும்!

-03.03.1999

ஜெசீ தமிழ் வானோலி (கவியரஸ்கம் - 14.03.1999)

இளைஞன் இதழ் 45 (ஒகஸ்ட் 2000)

வார்ப்பு.காம் (2002)

எம்மவர் மட்டும் எங்கே..?

பனியின்றி களீரின்றி
இந்த வருடத்தீன் முதல் சிரிப்பு!

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா...!
மலர்வது மலர் மட்டுந்தானா...!
மனிதர்களுந்தான்...!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களீத்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சீட்டுக் குருவிகளாய் இளக்கன்
உதட்டோடு உதடுரசி
முக்கோடு முக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்...

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளீல்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கடை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஜஸ் சலைத்து...
ஈக கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பறிமாறி...

இயற்கையோடு இயற்கையாக

சீரித்து... சீலிர்த்து...
ஊரே களீத்திருக்கையில்
இந்நகரீல் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாக்கரையும்
மனத் தீரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரீயாவிலும் ரெஸ்டோரன்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ..?

-03.04.1999

ஜபிசி தமிழ் வாணாலி (கவியரங்கம் - 11.04.1999)
இந்த வாரச் சிறப்புக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஜெபி தமிழ் வானையிலி இரண்டாவது ஆண்டு நிறைவு

புலத்திலே இன்று
புகழ் பரப்பி நிற்கும் ஜெபியே!

புலத்திலும் தமிழ்
நலத்துடன் வாழ
நீ புரீந்திடும் சேவையோ
ஞாலப் பேரியது!

மெல்லத் தமிழ் இனி
இல்லாது போகும் நிலை மாறி
மெல்லத் தமிழ் இன்று உலகெலாம்
மெல்லப் படுவதீஸ்
உன் பணியும் அளப்பரியது!

இயந்தீரமாய் எம் வாழ்வு
விரக்தியுடன் விரைகையிலே
துயர் தீர்க்கும் அருமருந்தாய்
எழை நேரக்கி உன் வரவு!

தடைகள் பல தாண்டி
எடுத்த காரீயங்கள்
யாவிலும் வென்று...

சனைப்புடன் வருகையில்
குரல்களால் தழுவி
அலுப்புடன் சரீகையில்
பாடல்களால் தாலாட்டி
அறிவுக்கு விருந்துரட்டி
உடல் நலத்துக்கும் மருந்துரட்டி
எமக்கு நீ கொடுக்கும் விடயங்களோ
பெறுமதியில் கோடி!

வார்த்தைகள் வரவில்லை
வாழ்த்த
உன் வரவில்
மாற்றங்கள் பல எம் வாழ்வில்
மறுக்கவும் முடியவில்லை!

நெற்றுத்தான் வந்தாய் போல்
ஓரு நீணவு
அதற்குள் ஆண்டுகள் இரண்டு
அவசரமாய் ஓடியது நனவு!

உணை வாழ்த்தவா!
குரல்களீனால்
எம் உளம் கவர்ந்த
உன் உறுப்பினர்களை வாழ்த்தவா?
குரல்களைக் காவி வந்து
எம் மனஸ்களை நிரப்பும்
வான் அவைகளை வாழ்த்தவா?
யானை வாழ்த்த!
யாருக்கு நன்றி சொல்ல!

இரண்டு ஆண்டுகள்ல
இன்னும் பல நூறு ஆண்டுகள்
ஜபிசி வாழு
மனசார வாழ்த் துகிறோம்!

ஜபிசி தமிழ் வாரனாலி (09.06.1999)

(ஜபிசி தமிழ் வாரனாலியின் வரவும், அந்த நேரத்தில் அது எமக்குத் தற்க
ஆண்டமும் மறுக்க முடியாதது)

பேருந்துப் பயணத்தில்...

ஜபிசி நீகழ்ச்சிகளைன் தரம்
உயர்ந்து கொண்டே போகிறது!

வேலைக்கு...
கட்டாயம் போக வேண்டுமா?
கேள்வியெயங்று எனக்குள்!

'ஆம்'
முண்டியடித்துக் கொண்டு
முன் வர்த்து நீற்கிறது
பணம் எனும் பாரிய பிரச்சனை!

மனசை
ஜபிசி நீகழ்ச்சிகளை
தன்னுள் வரங்கி
என் உள் மகிழ்விக்கும்
என் வீட்டு வானெனாலையில்
விட்டு விட்டு
மனமின்றி
வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்!

-16.10.1997

ஜபிசி தமிழ் வானெனாலை (பூவையர் பூங்குரல் - 23.04.1998)

நீராகரிப்பு

என் கண்களில்
அருவி பரய்ந்தது
நீ உன் காதலை
அவளீடம் தெளித்த போது!

இரவு
பகலை விழுங்கியது
காதலை நீராகரித்த
உன் கடிதம்
என் சந்தேகசத்தை
விழுங்கியது போல்!

நெஞ்சில்
சுரீரன்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது!

ஐப்பி தமிழ் வானைகளி (காலைப்பரிதி - 05.09.1999)
வார்ப்பு.காம் (2002)

நீணவிலே ஒரு தீபவளி

செம்பருத்தி சிவந்திருக்க
ரோஜாக்கன் அழகு தர
வண்டுகள் ரீஸ்கரீக்க
யல்லிகை மணங்கமழு
தென்னோலை சரசரக்க
அணிலெளங்று தொப்பென்று
முற்றத்தில வீழ்ந்து
மாதுளையில் தாவி
மாயமாய் மறைந்தது!

கொடிப்புப்போட்ட
கோடிச் சட்டையுடன்
தங்கை கொலுபோல இருந்தாள்
அசைந்தாலே சட்டை
நலுங்கிப் போகுமென்று
அசையாது இருந்தாள்
வெடி வேண்டுமென்று
தம்பி அடம் பிடித்தான்!

பகட்டாகப் பட்டுடுத்தி
பக்கத்து வீட்டு மாறி
ரோட்டிலே பவனி வந்தாள்
மகன் வெளிநாட்டிலாய்!

நரகாசரனை
வதம் செய்த கதை பற்றி
பாட்டி குட்டிப் பிரசங்கமே செய்தாள்!

பங்கிறைச்சிக்குப் போன அப்பா
தீரும்புகையில்
கள்ளும் கொண்டு வந்தார்!

அள்ளி முடிந்த ஈரத்தலையுடன்
அம்மா அடுக்களையில் மாய்ந்தாள்!

பரல் குடித்த ஆட்டுக்குட்டி
பரவசமாய் துள்ளீ வந்து
குரோட்டனில் ஒரு கடிகடித்து
மீண்டும் தாய் முலை வாய் புதைத்து!

சின்னச்சின்னதாய்
நெஞ்சை நிறைத்த சந்தோசஸ்கன்
அன்றைய தீபாவளீயில்!

இன்றைய தீபாவளீயில்
அருகில்
மாதுளையும் இல்லை!
மரம் தாவும்
அணிலூம் இல்லை!
குட்டிப் பிரசஸ்கம் செய்ய
பாட்டியும் இல்லை!
பட்டாசம் இல்லை!

எம்மவர் வதை படும்
அவலம் மட்டும்
சேதியாய் தீணம் வரும்!
அது கேட்டு
மனம் கொதித்து
உடல் தகீத்து
கண்ணீரைச் சொரிகையிலும்
கள்ளமாய் சீல நினைவுகள்
உள்ளத்துள் ஓளித்தீருக்கும்!

அன்றைய தீபாவளீயும்
அதனோடு
வெல்லமாய் இனித்தீருக்கும்!

-06.10.1999

ஜில்லா தமிழ் வானெங்கலி (வாசற்படி - 07.10.1999)

விடுதலை வேண்டு..!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களுக்கு
என் நாசித்துவங்ரமும்
பரதையாகிப் போனதில்
தெரண்டைக்குழி வரை
மசுமசுத்தது

விடுப்புப் பார்ப்பதே
வேலையாக இருந்ததில்
விழிகளும் சிவந்தன

"அக்கா!
சித்திரைக்குப் பொங்கியாச்சே?"
பரதையில் ஒரு தமிழன்
பாசமாய் கேட்டான்

"...மும்..."
காலைப் பரபரப்பில்
பரணைக் கடிக்கவே
மறந்தேன் என்றால்
நம்புவானா..!"

பாதி இரவில் விழித்திருந்து
ஊரில் வாழும் உறவுக்காய்
அழுதேன் என்றால்
நம்புவானா..!"

கற்தரையில் எழ்மவர்
ரீத்திரை கொள்வதை
ஊர்க்கடிதம்
சொன்னதில் தொடர்கி
இந்திய வஸ்லுரூகன்
எழ்மவரை

உயிர் வதும் செய்வதில்
தொடர்ந்து

செம்மணிப் புதைகுழியில்
எம் பெண்மணிகளீன்
புதைகுழிகள்
தொடர்வது வரை

சத்தீயமாக நான்
சித்தீரைக்கு
பொங்கவில்லை என்றால்
நம்புவாரனா..!

"ஓம் தம்பி பொங்கியாச்ச!"

என் பொய்யில்
முகம் மலர்ந்து
முன்னேறிப் போறவனும்
முக்கைத்தான் தேய்க்கிறான்
கண்களையும் கசக்குகிறான்

அழுகீய மலர்களீன்
நூண்ணிய மகரந்தக்களுக்கு
இவன் முக்கும் பலிதானோ..!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களீடுமிருந்தாவது
அந்தீய மண்ணில்
அடைக்கலம் தேடும்
ஏங்கள்
முக்குகளுக்கும் கண்களுக்கும்
விடுதலை வேண்டுமென
இயற்கையை வேண்டிநின்றேன்!

-13.04.1999

எரிமலை சஞ்சிகை (மே, 2000)
பெயல் மணக்கும் பொழுது (ஆழப்பெண்களீன் கவிதைகள் - மே, 2007)

ஏன் மறந்து போனாய்?

பெண் விடுதலை பற்றி
நண்பர்களுடன்
நயமாகப் பேசுகிறாய்!

சீதனக் கொடுமை பற்றி
மேதாவித் தனமாய்
மேடையில் விவாதிக்கிறாய்!

பெண்ணையும்
கண்ணாகப் பர்க்கும் படி
கதைகள் புனைகிறாய்!
கவிதைகள் வடிக்கிறாய்!

வீட்டிலே மட்டுமேன்
தாலி கட்டியவனை
வேலைக்காரி ஆக்குகிறாய்!
சீதனம் தரவில்லையென்று
வார்த்தைகளால் குத்துகிறாய்!

தாலி கட்டியவன்
உன் தாரம் மட்டுமல்ல
அவள் பூமியில் ஓறந்தசே
உனக்கு சேவகம் செய்ய அல்ல!
வாழ்க்கையின் ஆசைகள்
வசந்தத்தின் தேடல்கள்
நேசத்தைத் தேடும்
ரெஞ்சுக்குள் ஏக்கங்கள்
கூடவே தன்னோடு
கூடாயல் கலைந்து...
உன்னோடு கூடவே
உனக்காகச் சீரிப்பவரும்
பெண் ஜென்மம் தாலினன்று
மறந்துதான் போனாயோ?

(20.06.1999)
ஜஸ்தி தமிழ் வாரனாலி (வாசந்த) 01.07.1999)

தாய்மனமும் சேய்மனமும்

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது லிஸ்னை மனம்!

சிறு லிஸ்னை நீ
என் இறகுக்குள் ஓளீந்து கொள்
என்பது பெற்ற மனம்!

புரியாமல் பறந்தோடும்
லிஸ்னை மனம்
புரியும் பேரது
அதுவும் பெற்ற மனம்!

-11.06.1999

ஜில் தமிழ் வாணங்கள் (வாசற்படி - 17.06.1999)

முத்தும்

அன்பு தேசத்தில் ஓட்டப்பட்ட
அழகான முத்திரை!

ஆழந்த அன்பை கூறும்
அழகான சொல்!

காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்!

அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது!

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரீய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாதை!

-21.07.99

ஜபிசி தமிழ் வாரினாலி (தேடி வரும் தென்றல் - 21.07.1999)
வார்ப்பு.காம் (2002)

அப்பா

"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்!

"மயே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தீயில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்!

58இல் தமிழன் அடிப்பட்டதிலிருந்தே
இரத்தம் கொதிகக
கொழும்பு மேரகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்!

கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டிடமுந்து
விடுதலை வேட்கையுடன்
கனம் புகுந்த பேரது
பரசுத்தில் ஏநஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்!
புத்திரரீன் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்!

தாண்டிக்குளம் தாண்டும்
விதியென்று வந்த பேரது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்!
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கீகொண்டாய்!

வருத்தமுற்ற பேரது
வைத்தீயம் செய்ய
போதீய மருத்துவர் இன்றி

எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்!

வலிந்த
என்னைச் சமர்ச உன் தோள்கள்
வலுவிழுந்து...
கால்கள் நடை தளர்ந்து...

களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைவத்து விட்டு
எஸ்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடிக்
களைத்த உன் விழிகள்
பன்னீரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பர்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அனைத்துத் தாயானேன்!

எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்!

-01.12.1999
ஜிசி தமிழ் வானைஙலி (வாசற்படி 01.07.1999)

தூலைக்காடே உன்னை!

யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கீளறிப் பர்க்கத்தான்
விரும்புவதில்லை

சிலர்தான்
கீளறிக் கீளறி
கீளர்ந்தெழுகிறார்கள்

சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்

இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணீகிறார்கள்

பெண்ணே...! நீ
கீளர்ந்தெழு!
அழுவதை மறந்திடு!
போரிடவும் துணீந்திடு!

யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணீக் கேள்ளே வீணே நீற்காடே!

தீணிப்பதற்கென்றே தீரிவார்கள்
குறை மிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்

தெரவைக்காதே உன்னை!
தெரவைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை!

தெரவைத்து விடு
பெண்ணைன்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணைன்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களோ...!

-மார்ச், 2000
ஜஹி தமிழ் வாரினாலி (08.03.2000)
இளைஞர் (ரப்ரஸ், 2000)

நாற்குணம்

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலீகள் போட்டுப் பெண்ணை
வீட்டிக்குள் அடைத்தோர் நாண
பேர்க் கொடி ஏந்தி - அங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்- எங்கள்
தமிழீழ விடுதலைப்புலிப் பெண்கள்!

இருந்தும்...
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை!
ஆணாதீக்கமும் அடக்க முறையும்
முற்றாக ஒழியவுமில்லை!

ஜஹி தமிழ் வானோலி (2000)
ஸமூர்ச பாரிஸ் (2000)

புற்றுநோய்

வானம் சிரித்திருந்தது
வண்ணப் பூக்களும் புத்திருந்தன
தண்ணென்ற காற்று ஓவ்வொருவரையும்
தழுவிச் சென்றது!

பன்னிரண்டு பெண்கள்
வேலை செய்யும்
அந்த அலுவலக அறை மட்டும்
ஏனோ மெளனித்திருந்தது!

'இளவரசி டயானேவே இம்சைப் பட்டாளே'
பெண் படும் பாடுக்காய்
கண் கலங்கும்
சொன்யாவும் மெளனம்!

விண்வெளி தாண்டி
சந்திரனைத் தொட்ட Charles Contrad கூட
வீதி விபத்திலே மரண்டானே!
விதி பற்றி விவாதிக்கும்
வரேங்கிக்காவும் மெளனம்!

மனதால் தீனம் தீனம்
மணஙளனை விவாகரத்துச் செய்து
சதா அவனைக் தீட்டிக் கொட்டும்
மெலிசாவும் மெளனம்!

கண்ட கண்ட
பகிடியெல்லாம் சொல்லி கழுத்தறுக்கும்
எறீனாவின் விகம்பல் மட்டும்
இடைவிடாது கேட்டது!

நானை மறுநான்
அவள் மாற்பகத்தை
எடுத்து விடப் போகிறார்கள்!

-16.4.2000

நான் ஒரு பெண்!

வீணை என்று
 சொல்லாதே என்னை
 நீ மீட்டுக்கையில் நாத மினைக்கவும்
 ஸீட்டாதிருக்கையில் மெளனிக்கவும்
 நான் ஒன்றும் ஜடமீல்லை!

சீனி மெருமீயாள் என்று
 சொல்லாதே என்னை
 நீ சொன்னதைச் சொல்லவும்
 சொல்லாதிருக்கையில்
 தனிமைச் சிறையில் வாடவும்
 நான் ஒன்றும் பட்சி இல்லை!

பூ என்று
 சொல்லாதே என்னை
 தேவைப்பட்டால் சூடவும்
 வாடி விட்டால் ஏறியவும்
 நான் ஒன்றும்
 எந்த வண்டுக்குமாய்
 இதழ் விரிக்கும் மலரீல்லை!

பாவை என்று
 சொல்லாதே என்னை
 நுள்ளீயும் கிள்ளீயும் நீ வினையாடவும்
 அலுப்புத் தட்டினால் தள்ளி ஏறியவும்
 நான் ஒன்றும்
 வாய் பேசாப் பொம்மையில்லை!

ஸீட்டத் தெரியாதவனிடம்
 அகப்பட்ட வீணையாகவோ
 பேசத் தெரியாதவன் வீட்டு
 சூட்டுக் கீளியாகவோ
 சூடி ஏறியும் பூவாகவோ

சீர்ஸீ வினையாடி
அள்ளி உறவாடி
பின் தள்ளி ஏறியும்
பரவைப் பின்னையாகவோ
எண்ணாதே என்னை!

சொல்லாலும் செயலாலும்
அன்போடு தொடுகின்ற
மென் உறவுக்காய் ஏங்குகின்ற
உன் பேரால் மனம் கொண்ட
'பண்' என்று மட்டும்
எண்ணு என்னை
அது போதும் எனக்கு!

ஈழுமரசு பாரீஸ் (4-10 மே, 2000)
ஜஹீசு தமிழ் வார்னைஸி (நிலாமுற்றும் - 8.5.2000)
ஜஹீசு தமிழ் வார்னைஸி (நுங்கையர் நாழிகை - 2001)

சுகமான நீண்டவு!

செங்கெளன்டைச் சேவல்
குரலெடுத்துக் கூவ
செம் மஞ்சட் கதிர்களை
கதிரவன் வீச
பறவையினம் சீறுகடிக்க
வண்டினங்கள் ரீங்கரீக்க
குயிலினங்கள் இசைபாட
மெல்லென விடுந்தது
அங்கேனது காலை!

மாட்டு வண்டி கடகடக்க
மாடு ஓரண்டும் விரைந்தோட
சலங்கைகள் கீலுக்கீலுக்க
பால் காரன் மணியோசை
வீதிகளில் ஒலித்து நீற்க
கோயில் மணி ஒசையிலே
புனிதமானது அக்காலை!

சூரியக் கதிர் பட்டு
கிணற்று நீர் பளபளக்க
துலாபதித்து நீர் மொண்டு
சீரித்து நீற்கும் செம்பருத்தி வேலை
மறைத்து நீற்க
மனங்குளிரக் குளிக்கையிலே
சிலிர்த்து நின்றது அங்கெனது காலை!

ஆர்ப்பரீக்கும் கடலோசை
காற்றலையோடு தவழ்ந்து வர
அரசு உதீர்த்த இலைகள்
சரசரக்கக் கால் பதித்து-எனது
ஆத்தியடி வீதியிலே நடர்த்து
நெடிதுயர்ந்த பணையுதிர்க்கும்
பனம் பூலை நுகர்ந்த படி
பனங் சூடல் வழியேகி

காணிக்கந்தோர் கறுத்தக்ஞெகாமும்பானும்
 வேலாயுதன் காணி புளியங்காயும்
 களவாயப் பிடிஸ்கி
 பள்ளீயைத் தொடுகையிலே
 கலகலத்த மரணவரின்
 கள்ள மற்ற சிரிப்பினிலே
 மகிழ்ந்திருந்தது அக்காலை!

பாணி ஊற்றிப் பக்குவமாய்
 பாட்டி செய்த பனாட்டும்
 கொடியினிலே அரைகுறையாய்
 காய்ந்திருந்த பனங்கிழங்கும்
 நீணவினிலே வந்து
 பசி கீளப்ப
 பள்ளீக் கூட மணியும்
 பார்த்து ஓலிக்க
 துள்ளீயமுந்து ஓடுகையிலும்
 வைரவர் கேளில்
 தீவந்தைக் காய்க்காய்
 வழியினிலே மெனக்கெட்டு
 "முனி" பெயன்று ஓருத்தி கத்த
 குடல் தெறிக்க ஓடி..
 சுடச் சுட அம்மா வடித்த
 சுடு சாதமும்
 பெருமீயலும் வறுவலும்
 தொட்டுக் கொள்ள துவையலுமாய்
 களவயும் மணமுமாய்
 அறுகவையாய் நகர்ந்தது
 அங்கெனது மதியும்!

நகரும் மதியத்தை விட்டு
 நகரா மனமோ
 நொட்டு நொறுக்குக்காய்
 சட்டிகளையும் சாடிகளையும்
 தட்டியும் தடலியும்
 தொட்டுத் தேடியும்
 சிண்டிக் கீளறியும்

அதை நேரண்டி
 இதை நேரண்டி
 அரை குறையாய் ஓவ்வொன்றிலும்
 அணில் கோதல் கோதியும்
 அடர்ச்சாது
 வேலிகளில் அண்ணா முண்ணா
 புவும் தேடி...!

மாலையானதும் மாங்கிகாட்டையும்
 கூடி இருந்து கொக்கானும் வெட்டி
 அம்மா தீட்ட
 விட்டுச் செல்ல மனமின்றி
 கால் முகம் கழுவி
 படிப்பதாய் சொல்லி
 தங்கைமாருடன் பலகதை பேசி
 இரவு உணவுக்காய்
 அம்மா அழைக்க
 இதுதான் சமயமென்று
 புத்தகத்தை மூடி
 இரவுப் படுக்கையின் முன்
 மணக்கும் மல்லிகைப் பந்தலின் கீழ்
 நீலவின் ஒளியில்
 ஓய்யாரமாய் அமர்ந்து
 உடன் பிறப்புகளுடன்
 ஓராயிரம் அளந்து...

நீணவே சுகமாகும்
 இந்த நீணவே நனவானால்...
 நீறைகிறது மனது
 மீண்டும்
 நீஜமாகுமென்ற கனவில்...!

-2000

ஜபிசி தமிழ் வாரினாலி (காற்றலை - 30.06.2000)

பெண்ணே நீ இன்னும் பேதைகளே!

மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்!

மலரினைத் தலையில் வைத்து
மலரே என்பார்!

சொல்லினை அம்பாய் எய்து
துடிக்காதே என்பார்!

வேறினில் குத்தி விட்டு
வாடாதே என்பார்!

கையினில் தீயைத் தந்து
தீயாதே என்பார்!

கண்ணிலே கையை விட்டு
கலங்காதே என்பார்!

புண்ணினைக் கீஸரி விட்டு
புஞ்சங்காதே என்பார்!

மண்ணினைத் தாங்குவான் போல்
பெறுமை கார் என்பார்!

நுண்ணிய உணர்வுகள்
உனக்கேண் என்பார்!

பெண்றைனப் பிறந்ததற்காய்
இன்னும் என்ன சொல்வார்!

பேதைகளே நீ
பேசாதே என்பாரா?

-17.08.2000

பாரிஸ் ஈழமுரசு(31 ஓகஸ்ட் - 06 ஏப்ரல் 2000)

நீமலராஜனே!

நீமலராஜனே!
செய்தி தந்த நீன் மரணம்
இன்றெமக்குச் செய்தியானதோ!

உண்மைக்கு அங்கு இதுதான் விதியோ
நேர்மைக்கு உந்தன் உயிர்தான் பலியோ!

வரையறையற்ற வஞ்சகச் செயல்களால்
தமிழர்களை வகைக்கின்ற
நிலையற்ற மனம் கொண்ட
பச்சோர்த்திகளீன் மறையற்ற செயலால்
தொடர்கின்ற சதியால்
உனக்கிந்தக் கதியோ!

நீ
சிறை பட்டுப் போன செய்தியில்
ஒரு கணம் நூம் பறை பறைத்தோம்!
மனம் துடித்தோம்!

ஓங்கி ஓலித்த உன் குரல்
ஓய்ந்து போனதோ!

நேர்மையை மையாக்கி
எழுதுகோலை துணிவாய் தாக்கி
புலத்துக்கெல்லாம்
நீயத்தை வடித்தவனே
நீ இன்று
எமக்கு எழுத்தானாயோ!

நீயம் பேசியதால்
நீ இன்று
நீனைவாகிப் போனாயோ!

-19.10.2000
ஜபிசி தமிழ் வாரணாஸி (20.10.2000)

களீக்கும் மனங்களே கசியுங்கள்!

உப்பளக் காற்றிலே
உயிரைக் கலைய விட்ட
எங்கள் பிள்ளைகளின்
குருதி வெள்ளத்தில்
ரற்ற வைத்த
வெற்றிக் கொடியை
பற்றிப்
பரவசப் பட்டு
மனம்
ஆனந்தக் கண்ணீர் வடித்தது!

நீயம் தந்த களீப்பில்
அவசரமாய் வந்த
ஆனந்தக் கண்ணீர்
அது நீயமானது!
இறகேன் போலியாய்
பர்ட்டியும்..!
படாடோபழும்..!

போர்க்களத்திலே வீழ்ந்தும்
குருதி வெள்ளத்திலே சாய்ந்தும்
போனவர்களின் தீயாகமும்
அவர்கள்
என்றவர்கள் மனதை
பற்றி நீற்கும் சேங்கமும்
நாம் இங்கு
பரடி நீற்கவும்
பர்ட்டி வைக்கவுமா..?
இல்லை!
வாடி நீற்கும் எம்மவர்
வாழ வேண்டும்!
கூடிழுந்த எம்மவர்க்கு
கூரை வேண்டும்!
ஓடி ஓடிக் களைத்தவர்க்கு

லூய்வு வேண்டும்!
பேரவீரர்க்கு
எதுவும் வேண்டாம்..!

களீக்கும் மனஸ்களே
கசியுங்கள்!
வெற்றி கண்ட மண்
வற்றி நீற்கிறது
பற்றோடு கை கொடுங்கள்!

-29.04.2001
ஜஹிச் தமிழ் வார்னாவி (ஏப்ரல், 2001)

வழக்கம் போல் அடுப்படிக்குள்!

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது!

இப்போதில்லாம்
இனிய கணவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை!

வரணிலே பறக்கும் விமங்கங்கள்
நேரிலே மே஗துவதாய்
ஏதேதே கணவுகள்
தீப் பிழும்புக் குவியலுக்குள்
நான் நீன்று தவிப்பதாய்
சிடுக்கிட்ட விழிப்புகள்!

ஆனாலும்
விடியல்கள் வழிமை போலத்தான்...

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடிக்கு...
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
பரபரக்கும் மனசு!

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை

கொழுத்தி எறிந்தவள் மாலதி..."
பெண் பெருமை பரடியது வாரனாஸி!

எனக்குள்
மின்னலாய் கோட்டது மகிழ்ச்சி!
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருக்கி
பத்திரிகையில் வந்த கலிதை படித்து
ஒரு மிடுக்கோடு நீமிர...

"என்னப்பா இன்னைக்குச் சாப்பாடு..?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!"
எனக்குப் பசிக்குது..."
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்...

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல...

-10.10.2001
ஜஹி தமிழ் வாரனாஸி (10.10.2001)
சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்
International Research Journal of Tamil 2020

2ம் வெப். மாலதி (சகாயசீலி 04.01.1967-10.10.1987) தமிழீழ விடுதலைப் போர்ல், கோப்பாய் கிரேசர் வீதியில், இந்தியப் படையுடனான நேரடி மேரதலில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப்புலிப் பெண் போராளி.

புயலடித்துச் சாய்ந்த மரம்

காற்றே!
உனக்கும் இரண்டு முகமா..?

தென்றல் என்றுதானே
என்னைத் தந்தோன்!
இளையையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும் வருடலுமாய்
அருகிருந்து
என் இளையையைச் சுகித்து விட்டு
எனத்தீர்த்த தள்ளாத வயதில்
உன் சயத்தைக் காட்டி விட்டாயே!

கனிதரும் காலம் பேரய்விட்டாலும்
நீ கணைப்பாக வரும்போதுதல்லாம்
இளைப்பாற இடம் தந்திருப்பேனே!
வேரோடு சாய்த்து விட்டாயே!

வீழ்ந்ததில் வேதனை இல்லை
உன் நீயமான
புயல்முகம் கண்டதீல்தான்
பலமான அதீர்ச்சி!

வேரறுந்ததில் சோகமில்லை
நீயறுத்தாயே!
அதைத்தான் ஏற்காமல்
மனதுக்குள் வெகுட்சி!

21.02.2002
ஜஹீ தமிழ் வானையை (சமுத்ரா 28.02.2002)
பதிவுகள் - இதழ் 45 (சப்டம்பர் 2003)

காற்றே!

காற்றே...!
யார் மீது கோபம் கொண்டு
புயலானாய்..?

எவர் மீது காதல் கொண்டு
தென்றலானாய்..?

காற்றே...!
ஏன் மெளனம் காக்கிறாய்..?
மரங்களை அசைத்தாவது
ஒரு குரல் கொடேன்!
உன்
இருப்பின் இடம் காண..!

-22.02.2002

களீர்

களீர்...!

அது என்ன செய்து விடப் போகிறது..?

சடுவதாக ஒரு பேரதும்

அது பொய் பேசியதீல்லையே!

கதகதப்பாய்

தழுவுவதாகச் சொல்லி

யரிசையும் ஏமாற்றியதுமில்லையே!

களீர்...!

அது என்ன செய்து விடப் போகிறது..?

-6ப்ரவரி, 2002

வார்ப்பு.கொம் (2002)

உனக்காய் வாழு!

நம் நாமாக வாழுது
நரகத்துழன்று
உனருக்காய் வாழுவது
வீணல்லவா
பெண்ணே!
உனருக்காய் வாழுதே!
உனக்காய் வாழு!

ஸமூரச பாரிஸ் (மார்ச், 2002)
ஜபிசி தமிழ் வாரினாலி (08.03.2002)

உனதாய்...

பெண்ணே!
நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்!

ஜஹீச் தமிழ் வாரனாஸி (காலைப்பரீதி - 08.03.2002)

உனக்கு விடுதலை வேண்டும்!

பெண்ணே...!
உனக்கு விடுதலை வேண்டும்!

முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்!

கலாச்சாரம் பண்பாடு என்ற
கட்டுத்தளைகளீடும்
நீயே உன் மனசை அடகு வைத்து
இல்லையில்லை
உனது அம்மா
அம்மம்மா
ஆச்சி...
அவர்களைப் போலவே
நீயும்...

விட்டு விலகவோ
தப்பி ஓடவோ
வழி தெரியாது
உன்னை அண்டியுள்ள எல்லோராலும்
இறுகப் பிணைக்கப் பட்டு
மனக நெரிக்கப் பட்டு...
இறுகப் பற்றியிருக்கும்
சமூகச் சங்கிலியை
உடைத்தெறிய முடியாமல்
மனசில் வலியும் உளைவுமாய்...

பெண்ணே...!
உனக்கு விடுதலை வேண்டும்!
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்!

-17.03.2002

ரணம்

உனக்காக
என் சயத்தை எல்லாம் இழுந்தது
போதுமென்று நினைக்கிறேன்!

உனக்கு
உன் வாழ்தலின் மீது
பற்றுதல்!

அதற்காக
இன்னும் எத்தனை முறைதான்
ரணமான என் மனதீன் மேல்
தீரும்பத் தீரும்பவாய்
பிறங்குவாய்...!

உன்
ஆசைகளீன் வடிவங்களாய்
நீண்டிருக்கும்
கோரப் பற்களையும்
கூரிய நுகஸ்களையும்
நீயுன்
ஆசை தீர்க்க முயலும் கணங்களீல்
வீரித்த போலித் திரைகளுக்குள்
மூடி மறைத்து வைத்தாலும்
மீண்டும் மீண்டும் அவை
கோரமாக எனை நோக்கி!

போதும்...!
இனியும் பிறங்காடுதே!
இழுப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை!

-20.03.2002
பதிவுகள்- இதழ் 46 (ஒக்டோபர் 2003)

மனநோயாளி

நீதான்
உலகமிமன்ற நீணைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அனைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி...!

உனது கை கோர்ப்பு
நட்புனர்!
நடப்புனர்!
தெரியவில்லை

சீமூரன நீயென்
கைகளை உதற் விட்டு
விசுக் விசுக்கிகள்
உன் கைகளை வீசி
நடக்கக் தொடர்ச்சியதும்...

மனவெளிகளீன்
தனியை தாங்காது
புடைத்த முளைநரம்புகளீன்
வலியோடு... நான்!

அவை
வெடித்துச் சிதறி...
‘மனநோயாளி’ என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வர்த்தகை செல்லிவிடு
நட்புனர்..?
நடப்புனர்..?

ஜிபி தமிழ் வானாளி (24.03.2002)
யாழ்.கொம் (மார்ச் 2002)

சாதனைகள் பல விதம்!

செய்யும்பு வீதிகளில்...
வீதி ஒழுங்குகள்
வருடங்களின்
வேகங்களில் கறைய
பருதை கட்டப்படே
பெறிய சாதனை!

-17.05.2002

பகல்வினை

பகல்வினை என்னும்
பகழ் கீணற்றுக்குள்
வாழ்விழுந்த பெண்கள்
மீள வழி உண்டா..!

ரழ்மையினாலும்
சில மனிதர்களீன் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களீன் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
அவர்கள் உள்ளங்களும் தான்!

-மே 2002
பெண்கள் சந்திப்பு மலர் (2002)

நீயே ஒரு அழகிய கவிதைதானே!

நீயே..!

அதீசயமாய்

அழகிய ஓலியமாய்

நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்

தழுவுகின்ற காற்றலையாய்...

எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?

உன்னை எண்ணீ..!

பூக்களீன் நறுமணங்களை

எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!

உனது விழிமெழிதலாவல்

எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!

உனது குடிபுகுதலினாவல்

எத்தனை மனமுகடுகளீல்

இனிய கானங்கள் ஓலித்தனவோ..?

இன்று உன் பிரிதலினாவல்

எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்

காதல் கோவங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?

புரியாமல்... புலம்பாதே..!

நீயே ஒரு அழகிய கவிதைதானே..!

பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?

-04.08.02

வார்ப்பு.கொம் (2002)

யாழ்.கொம் (மார்ச் 2002)

(காதல் கை கூடாததால் விரக்தியுற்றிருந்த நண்பன் ஒருவனுக்காக)

உன் பலம் உணர்ந்திடு..!

பெண் வலம் சமையல் புலத்திலென்ற
காலம் பேரூயாச்சி!
வெண்கலத்துடன் பேரராடிய அவள் கரங்கள்
சுடுகலன்கள் ஏந்தியாச்சி!
இன்னுமா..?
புலம் பெயர்ந்த என்னகத்துத் தமிழ்ப் பெண்ணே..!
உன் பலம் பீதீயாது
சடங்குகளீலும் சம்பிரதாயங்களீலும்
ஒளிந்திருந்து
கண்கலங்குகீன்றாய்!
உன் பலம் உணர்ந்திடு!

-10.10.2002

அழகு...!

மனதை அசைத்து விட்டு
மெளனமாய் நீண்றான்!

அழகு அவன்
விழிகளீலா...
மொழி மறந்த இதழ்களீலா...
அல்லது மெளனத்திலா...!

சீரிக்கக் கூடாதென உட்டை
விரிக்காதீருந்தாலும்
விழிகளீல் அது வழிந்தது!

பர்க்கக் கூடாதென விழிகளைச்
சுருக்கியிருந்தாலும்
கருமணிகள் கட்டுடைத்து
என் விழிகளோடு மேதினா!

இவனோடு பேசாது பேரனால்
எனக்குப் பேசத் தெரிந்ததீல்
என்ன பிரயோசனம்...!

"பெயர் என்ன?"

விழி விரித்து
இதழ் உடைத்து
மெளனம் கலைத்தான்!

"முத்தமுகன்"

பெயர் கூட அழகுதான்!
பட்டமெடுக்க அனுமதிப்பானா?

அனுமதியின்றி...
அவசரமாய்...
குறை நினைப்பானா?

இப்பேர்...
மனத்தீரயில் அவன் வந்து
யனதை அசைத்து விட்டு
மென்னமாய் நீற்கிறான்!

அழகு அவன்
விழிகளீலா..!
மொழிய மறந்த இதழ்களீலா..!
அல்லது மென்னத்திலா..!

யாழ்.கொம் (October 2002)

பிறப்புக்கு அர்த்தம் சொன்ன தூய தாயகன் பிரபாகரன்!

தலைவர்கள் எல்லோருமே
மக்கள் மனதீல்
நீலை கொள்வதீல்லை
இவன் நீலை கொண்டவன்!

அண்ணாய்
ஆசனாய்
தம்பியாய்
தந்தையாய்
யைந்தனாய்...
யக்களோரடு மக்களாய் நீன்று
தலைமைக்கு அர்த்தம் சொன்னவன்!

தமிழனின்
அடிமைத் தனியறுக்க என்றே
அவதரித்தவன்!

பாட்டுக்களும் கவிதைகளும்
பெண்ணடிமை பற்றிப் பேச
செயலால்
பெண்ணடிமை விலங்கோடித்தவன்!

இவன் வெறுமனே தலைவனல்ல!
தமிழன் தலை நீலிர்ந்து நீற்க
காலம் எமக்களித்த வரலாற்று நாயகன்
பிறப்புக்கு அர்த்தம் சொன்ன தூய தாயகன்!

இவனை வாழ்த்துவதீல்
பெருமை யடைகிறேன்!
பேருவகை கொள்கிறேன்!

-26.11.2002

நட்பென்றுதானே நம்பினேன்..!

பேரீலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனியை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது!

நட்பென்றுதானே நம்பினேன்!
கை கோர்க்க எண்ணீ
விரல் நீட்டினேன்!

என் விரலை
சிறை வைத்து
இன் முறித்துதறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் சூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்..?

12.01.2002
யாழ். பொம் (2002)

கல்யாணச் சந்தை!

இது ஒரு
வினோதமான சந்தை!

எல்லாப் பெருட்களையும்
பண்டதுக்காக விற்பார்கள்
இங்கு மட்டும்
பெண் என்ற
உயிர்ப் பெருள் ஓன்று
பணம் கொடுத்து
விற்கப் படும்!

-02.12.2002
யாழ்.கொம் (2002)

മെണ്ണെം

இதுவரை
என் മെണ്ണെത்தൈയേ
പലரുക്കുപ் പതീലഗക്കിയുണ്ടോൻ!

இப്പോരുതല്ലഗമ்
ഉണ് മെണ്ണേമേ
എനക്കുൾ കേൾവിയഗകിന്റു!

-18.01.2003

காலமிட்ட விலங்கையும் உடை!



பெரல்லெடுத்து
உணை அடுத்தார்களா...!
சொல்லெடுத்து
மனம் சீதைத்தார்களா...!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து...
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே...!
உடை
கல்லோரடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை!
பெல்வாய்ப்!

-10.03.2003

ஜிபி தமிழ் வானோங்கி (மார்ச் 2003)

மனச சூரிய வெளிக்குள்...

மனச சூரிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது!

உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்
அவள் புண்ணியவாட்டி!
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்!

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ...
சூரிய வெளிக்குள் நீன்று
சுற்றிச் சழல்கிறேன்!

உயிர் பேரன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது!
சிதையேறிய பேரதுதான்
நீ இனியில்லை என்ற நீணைப்பில்
மனச பதை பதைக்கிறது!

நாடிடான்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நீணைப்பார்கள்!
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை!
பேர்களும் வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி...
போனதை நீணைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்ச!

நாமெல்லோரும்
நேரமில்லை யென்றும்

தூரமாப் போச்ச என்றும்
இயலாமைகளுக்கு
போர்வை போர்த்திப் பழகி விட்டோம்!

இத்தனை வருடங்களில்
எத்தனை தறம் சந்தித்திருப்போம்!
யின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல்
என்றைக்கோ அறுந்து போயிருக்கும்!
எமது ஓரீரு சந்திப்பின் போதான
உறவு முறை செல்லி அழைக்கும்
உன் இதயான சீரிப்பு மட்டுந்தான்
என்னோடு நீண்றிருக்கும்!

நன் அழுவில்லை!
யனகதான் அவைகின்றது!
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது!
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது!

-03.08.2003

ஜில்சி தமிழ் வானைங்கி (ஒகஸ்ட், 2003)
பதிவுகள் - இதழ் 45 (செப்டம்பர் 2003)

(என் மரமியின் மகன் ராசனுக்காக)

வியப்பு!

ஓவ்வொரு பக்கமாகப் புரட்சித்தானே
உன்னைப் படித்தேன்!
எப்படி மறைத்தாய்
உனது அந்தப் பக்கங்களை..?

-12.06.2004

தத்துவம்

"உன்னைக் கொடு
என்னைத் தருவேள்"
காதலிக்கையில்!

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்!

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்!

-09.02.2005

நீபந்தனை

நான்
யார் யாருடன் பேசலாம்
யார் யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவனேதான் தீர்மானிக்கிறான்!

தான்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறேன் என்ற விடயத்தீல்
நான் தலையிடவே கூடாது என்ற
நீபந்தனையைச் சுற்றும் தளர்த்தாமல்...

-2006

ஏன் இதெல்லாம்..?

யுத்தமும் இரத்தமும் பர்த்துப் பர்த்து
இதயம் வலிக்கிறது! இமைகள் கணக்கின்றன!

ஏன் இதெல்லாம்? எதற்காக இதெல்லாம்?
யார் கேட்டது போர் வேண்டுமென்று..!

ஊர் ஊராய் கலைந்து உறவுகளும் தொலைந்து
பர்த் எல்லாம் இதுதானே பஞ்சமின்றி நடக்கிறது!

தீ யிட்டுக் கொழுத்தும் தீனவெடுத்த வஞ்சம்
ஏன் இன்று இதெல்லாம்? இதயம் கணக்கிறது!

கனவெல்லாம் பறக்கிறது கன ரக விமங்கள்கள்!
அயல் எல்லாம் ஏரிவதாய் அனலாய் நினைவுகள்!

தூங்கும் விழிகளுக்குள்ளும் தூங்காத பயங்கள்!
துடிக்கும் இதயத்துள்ளும் துயரச் சுமைகள்!

காற்றைக் கிளிக்கும் அசுரக் குண்டுகள்
வீழும் போது சீதறும் மனிதங்கள்!

ஜேயோ..! காதை அறைக்கிறதே அவலக் குரல்கள்
போதும் போதும்! இந்த அவலங்கள்!

-2006

மனச தகிக்கிறது!

உடல் சிதற முன்னமே மனம் சிதறிய
கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்
உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட
சிருசாந்தியின் மரணச் செய்தியிலும்...
இன்னும் இவை பேரவே
வெளியுலகத்துக்குத் தெரிந்தும்
தெரியாமலும்
மனம் கருகியும் உடல் சிதறியும்
சிதை பட்டுப் போன சகோதரிகளீன்
வந்ததும் வராது போனதுமான
மரணச் செய்திகளீலும்...
வந்த வேதனையையும் கோபத்தையும் விட
அதிக கோபம் வருகிறது
இன்றைய சிலரின் பேரை முனைகளீல்
அந்தச் சகோதரிகளீன்
அங்கங்கள் சிதையும் போது!

கவிதைகளுக்கும் விவாதங்களுக்கும்
அவர்களீன் அங்கங்கள்தான் சிடைத்தனவா?
மனச தகிக்கின்றது!

எங்கள் சகோதரிகளீன் முச்சை நீறுத்திய
இராணுவங்களீன் துப்பக்கிகளை விட
இவர்கள் பேரை முனைகள் கொடியன!

எங்கள் தேசக்காற்றை மாச படுத்திய
ஏக்காளங்களை விட
இவர்களீன் சிந்தனைகளீல் ஊற்றெறுக்கும்
எழுத்துக்கள் குருரமானவை!

-11.03.2007

கோணேஸ்வரி (17.12.1997) இலங்கை இராணுவத்தால் பாலுறுப்பில்
சிரணைட் வைத்து படுகொலை செய்யப்பட்ட நான்கு குழந்தைகளீன் தாய்.
சிருசாந்தி குமரசாமி (07.09.1996) ஆறு இலங்கை இராணுவத்தினரால் குழி
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்.

வாழ்க்கைக் கோட்பாடுகள்

வாழ்க்கை மிகவும் அவசரமாக
விரைந்து கொண்டிருக்கிறது!
எந்த அவசரத்திலும்
உனது நீணவுகளை மட்டும்
விட்டுச் செல்ல முடியாமல்
என்னோடு
எடுத்துச் சென்று கொண்டே இருக்கிறேன்!

அன்பு காதல் நன்றி...
போன்ற சொற்களுக்குள்
அடக்க முடியாத உணர்வுகள்
சமயத்தில் என்னை
தீக்கு முக்காட வைக்கின்றன!

நடுநீசியில்
உன் நீணவுகள்
என்னைத் தட்டி எழுப்புகின்றன!

பகல் பொழுதுகளீல்
ஆழ்ந்த மெளனத்தில் இருப்பதாய் நீணக்கிறார்கள்
உன்னோடு நான் பேசிக் கொண்டிருப்பது
தெரியாதவர்கள்!

பறக்க நீணக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
என்னைக் கட்டிப் போட்டு
செயலிழுக்க வைக்கின்றன!

நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்தச் சமுதாயத்தின் மத்தியில்
எப்படிச் சிறகசைப்பேன்!

சிலதை வாய் தீர்ந்து
யாரோட்டாவது பேச வேண்டும் போல
மனச அந்தரீக்கும்
அப்படித்தன் இப்போது உன்னைப் பற்றியும்!

-28.05.2007

கண்ணீர்த்துளீகள்

சிற்தக் கூடாரதன நீணத்தாலும்
முந்தீ விடுகின்றன
இந்தக் கண்ணீர்த்துளீகள்!

கொட்டி விட முனைந்தாலும்
விடாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில நீணவுகள்!

-26.09.2007

பொல்லாத மனம்

தனிமையில்
உன் நீணவுகளோடு
சல்லாறிப்பதும்
பலர் நடுவே
தனிமை உணர்வுகளோடு
மல்லாடுவதுமாய்...
எப்போதும்
இருப்பதை விடுத்து
இல்லாததற்காய் அல்லாறும்
இந்தப் பொல்லாத மனம்!

-27.09.2007

சொல்லப்படாதவைகள்

சொல்லப்படாதவைகள்
வர்த்தைகளாகவும் மென்னங்களாகவும்
என்னுடன்
பயணித்துக் கொண்டே இருக்கின்றன!
சொல்வதற்கான சாத்தீயங்களே
இல்லையென்ற தெரிந்திருந்தும்!

-10.10.2012

പ്രിയവിശൈ

നേർരു
അവൺക് കട്ടിയണ്ണത്തു
കൺഞ്ചീർ ലഭ്യത്തു
Sekt ഉണ്ടത്തു
തുക്കമും കൊണ്ടഗച്ചിനാറ്കൻ അവർകൾ!

23 വരുത്സ്വകൾ ഒൻറ്റരക വേലൈ ചെയ്തവൻ
പോകിറുണ്ട് എന്നു!

ഇൻരുമും കൊണ്ടഗച്ചിനാറ്കൻ
Red Wine ഉണ്ടത്തു...

അവൻ പോയി വിട്ട ചന്ദ്രോചത്തൈ!

-08.10.2014

தொடுதல்

மென்மையான தொடுதல்களீன்
உண்ணதும் தெரியாதவர்கள் எழில் பலர்!

கணவன் மனைவியர் கூட
கட்டிலில் மட்டுமே தொட்டுக் கொள்பவர்களாய்...

-04.11.2014

இணை பிரியாத இளஞ்சோடிகள்

அன்றோரு நாள் அவர்கள்
இணைபிரியாத இளஞ்சோடிகள்!
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்!

இன்பொரு நாள் அவர்கள்
பிரியப் பேரவதாக
இரஸ்தாலித்தார்கள்!

இன்றும் அவர்கள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
வேவ்வேறு துணைகளுடன்...!

-01.12.2014

தீணிப்பும் பறிப்பும்

யாரேனும் ஓருவர்
ஏதேனும் ஓன்றைக் காட்டி
எப்போதுமே
துயர்ஸ்களைத் தீணித்துக் கொண்டும்
சந்தோசங்களைப் பறித்துக் கொண்டும்
இரிகிறார்கள்!

-23.02.2015

காகம் வெள்ளை என்கிறார்கள்

"காகம் வெள்ளை" என்கிறார்கள் அவர்கள்!
ஒரு தரம் "இல்லை கறுப்பு" என்றேன்!

மறதலித்து "காகம் வெள்ளைதான்" என்கிறார்கள்!
மீண்டும் "இல்லை" என்றேன்!

கோபமாக கடுங்கோபமாக
"காகம் வெள்ளை" என்கிறார்கள்!
நான் மயன்மாகி விட்டேன்!

இப்போது அவர்கள் நம்புகிறார்கள்
நான் அவர்களை நம்பி விட்டதாக!

-26.3.2015

பற்றவுக்கான சுதந்திரம்

இறுக்கைகளைப் பறித்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு
பற்றவுக்கான சுதந்திரம் பற்ற
வரயோயாது
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்!

-27.03.2015

புரீந்துணர்வு ஒப்பந்தம்

எனக்கும் அவர்களுக்கும்
இடையிலான புரீந்துணர்வு ஒப்பந்தம்
எனது விட்டுக்கொடுத்தல்களில்தான்
இன்னும்
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

-29.3.2015

மனச விசித்திரமானது!

மனச விசித்திரமானது!

அது

யாரை உள்வாஸ்கும்

யாரைப் புறந்தன்றும் என்பது

அதற்கே தெரிவதில்லை!

சீலாரை மட்டும்

ரெஞ்சிருத்தி வைத்திருக்கும்!

-08.11.2016

நாங்கள் கையாலாகதுவர்கள்!

நாங்கள் கையால் ஆகாதவர்கள்!
எங்களால் என்ன செய்ய முடியும்?
மனம் நோவோம்!
சில துளைகள் கண்ணீரைச் சிந்துவோம்!
Facebook இல் நாலு வரிகள் எழுதுவோம்!
அதன் லின்
ஓவ்வொரு வேதனையையும் போல்
'ஆஷிபா' வையும் மறந்து விடுவோம்!
மீண்டும் நீணைவு வந்தால் - ஒரு
கலிதையோ அன்றில் கட்டுரையோ எழுதுவோம்!
எங்களால் முடிவது அவ்வளவுதான்!
நாங்கள் கையால் ஆகாதவர்கள்!

-16.04.2018

'ஆஷிபா', ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா பகுதியைச் சேர்ந்த
எட்டு வயதுச் சிறுமி. இவர் நான்கு பெருமீண்டும் உத்தியோகத்தர்கள்,
மற்றொரு அரசு அதிகாரி உட்பட எட்டுப்பேர்களால் 10.01.2018
இலிருந்து நான்கு நாட்களாகத் தொடர்ந்து கூட்டு வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டு மரணித்தவர்.

அறைந்து சாத்தப்படும் கதவு

அறைந்து சாத்தப்படும்
ஓல்லெராரு கதவும்
சீறந்திருக்கும் இன்னொரு
கதவுக்கான பரதையை
முக்கு நுனியில்
வரைந்து விடுகீன்றன!

-11.10.2018

வயல் வெளி

அருவிலெட்டு காலமதில்
அமைதியுடன் அமர்ந்திருந்தேன்!
குருவியினம் சூச்சலிட்டு
குஞ்சகளைக் கவர்ந்தழைக்க
புரவியினம் ஆங்காங்கே
புற்தரையில் அலைந்திருக்க
கருவிகளின் ஓலி கேட்டு
கலவரத்தால் அதிர்ந்து விட்டேன்!

தலைதாக்க முடியாது
தன்ஸாடி நீற்குமந்த
நீலை கெட்ட நெற் கதீர்கள்
அலைந்து நீற்கும் வேணையிலே
தலை அறுத்துச் செல்வதற்கு
வந்திருந்தார் கயவர் சிலர்
மலையெயாத்த கதீர்க்குவியல்
நீலை குலைந்து சரிந்தனவே!

வயல் பாட்டுப் பாடிக்கொண்டே
கதீர்க் கட்டைத் தலையில் வைத்து
கயல் விழியார் சென்றனரே
வயலதனின் வரம்பின்லே
மயிலதனின் எழிலுடனும்
முயலதனின் கதியுடனும்
செயலாற்றி நீண்றனரச்
சேரி இனம் பெண்கள் சிலர்!

ஆடவர்கள் வெட்டி வைக்க
மங்கையர்கள் சுமந்து செல்ல
கூட நீண்ற தேங்குற்கஞும்
கூடி ஒன்றாய்ப் பாடினரே!

ஓடி ஆடி உழைப்பவர்கள்

உற்சாகமாய் இருக்க என்னீ
நாடிலந்த நானும் நீன்று
நயமாகப் பாடினேனே!

-1975
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
(பூவும்பாட்டும் மாநகையர்மஞ்சரி - 01.06.1981)

துளீகள்

**அலை வந்து கரை சேரும்
மனம் எங்கோ அலை பாயும்!**

**மழை பிடிக்கும் என்பதால்
குடை பிடிப்பதீல்லை!**

**தீவு பேரீன்
ஒரு வர்த்தை போதும்
பெரு மகிழ்வில் தீளைக்க!**

**திடைகள்
என்னை இடை நீறுத்தலாம்
மடை தீறந்த
என் எண்ணங்களை அல்ல!**

**உனது பொய்களால்
நீரம்பி வழிகீறது
எனது உலகம்!**

**ஒவ்வொரு மரணமும்
மனதில் துயரை அப்பி விட்டு
தம்பரட்டில்
சென்று கொண்டிருக்கின்றன!**

தம்பிமர்

தம்பிமர்

அக்காமராக்குக் கிடைத்த கொடைகள்!
அவர்களீடும் பட்ட அன்புக் கடனை
தீர்த்து வைக்கும் பாக்கியம்
எல்லா அக்காமராக்கும்
வாய்த்து விடுவதில்லை!

மறந்தேனா நான் இவனை
இன்றூராக்கால் நீணாப்பதற்கு!
இல்லை - என் தம்பி
மண்ணை விட்டுத்தான் போனான்
என்னை விட்டல்ல!



எஸ். ரி. பிரேரங்கன் - கலைஞர் தீட்சண்யன்
(வி.பு.அமைப்பின் புலனாய்வு-மொழிபெயர்ப்புப் பிரிவு)

அண்ணா!

இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளீன் ஏரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நீணவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்..?

-09.07.2000



பாலசுபாபதி - சபா - மாவீரன் கப்டன் மழுரன் (தமிழீழுத் தேசியத் தலைவர்
அவர்களின் பிரத்தியேக நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்)
ரத்ராஜன் - பரதன் - மாவீரன் கப்டன் மொறீஸ்
(வி.பு.அமைப்பின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர்)

அன்றைகு பெருமுதில்

எழும் வென்று தருவதாகச்
சொல்லிச் சென்றனர்
என் தம்பியர்!
இன்றிவர்கள் இல்லை!
நீன்றாடுவது
எழுக்கனவும்
இவர்கள் பற்றிய நினைவுகளுமே!

-11.11.2016



களம் மாறியும் மாறா போர்கள் சமூகக் கட்டமைப்பைத் தோலுரிக்கும் பெண்மொழிக்கவிதைகள்

மு. சுதா அ., ஆ. பிரியா அ, இரா.இரவிக்குமார் அ

அ. தமிழ்நத்துவம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003, தமிழ்நாடு, இந்தியா.


Unchanging Struggle in a Changing World: Unmasking the Social Mechanism in Female Verses

M. Sutha ^a *, A. Priya ^a, R. Ravikumar ^a

^a Department of Tamil, Alagappa University, Karaikudi-630003, Tamil Nadu, India.

Corresponding Author:
sumuyogi@gmail.com

Received : 18-12-2019
Accepted : 07-02-2020



ABSTRACT

Despite the prevalence of gender-based theories of feminism and women language after 19th century, several female scholars emerged from the Sangam era and sowed the seeds of this idea. The lists of the female poets are Avvaiyar, Perunkopendu, Andal, Karaikalammayiar and present women language poets. With the changing times and the voices of various feminist rebellions, the social texture that is limited to women has not only changed, but the plight of women has increased on a daily basis. In particular, the definitions of women in the two different contexts of home and work are still unchanged. Although women are projected to have created a free space for education and economic quality, there are still women who accept subjugation as an unwritten rule. This paper is a study of women language verse, which has recorded this constant dehumanization as a weapon of language and provoking social conscience as feminism.

Keywords: Female, feminism, dehumanization

ஆய்வுச் சூருக்கம்

பாலினப் பாகுபாட்டைக் களைய ஸகயிலெடுக்கப்பட்ட பெண்ணியம், பெண்மொழி குறித்தக் கோட்பாடுகள், திறனாய்வுகள், கருத்தாக்கங்கள் பத்தொன்பதுக்குப் பிறகு வீரியம் பெற்றிருந்தாலும் சங்ககாலம் தொட்டு பல பெண்பாற்புலவர்கள் தோன்றி இச் சிந்தனைக்கான வித்துக்களை விதைத்து வந்துள்ளனர். பெருங்கோப்பெண்டு ஓள்ளவையார், ஆண்டாள், காரைக்காலம்மையார் முதல் இப்படியல் அரசு மனிமேகலை, சந்திரவதனா, இளம்பிறை என இக்காலம் வரை நீஞ்கிறது. காலம் மாரினாலும், பல்வேறு பெண்ணியம் பேசும் கலக்குரல்கள் தோன்றினாலும், பெண்களுக்கென வரையறுக்கப்பட்டச் சமூகக் கட்டமைப்பு மட்டும் மாறாமல் தினந்தோறும் பெண்கள் எதிர்கொள்ளும் அவலம் ஏராளம். அவற்றிலும் குறிப்பாக விடு, வெளிப்பணியிடம் என்ற இருவேறு தூழலில் பெண் என்பவஞ்கான இன்னும்

மாறாத வரையறைகள் கல்வி, பொருளாதாரச் சமத்துவம் என்று பெண்ணுக்கான சுதந்திரவெளி உருவாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும் மாறாத நியதிகள், வேறு வழியின்றி அதனை ஏற்றுச்செல்லும் பெண்களே இன்றும் உள்ளனர். இப்பெண்ணுடைமத்தனத்தை மொழியை ஆயுதமாகக் கொண்டு பெண்ணிலைவாதமாக சமூக மனசாட்சியைத் தூண்டும் வகையில் பதிவு செய்துள்ள பெண் மொழிக்கவிஷதகள் குறித்தும், அவை உணர்த்தும் உண்மைகளை சமூகப்பார்வைக்குக் கொண்டுவதாகவும், பெண் மைய விமர்சன அனுகுமுறையில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

“பெண்ணுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. அவருடைய ஆழ்மனதின் ஓட்டங்களைச், சின்னசின்னைக் கனவுகளை, நடைமுறை வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சொல்லிப்போரும் மொழி அவருடைய மனதின் மொழி. (பெண்மொழி, இணையத்தரவு) அதுவே பெண்மொழி. அதிகாரம் தொனிக்காத, அலங்கார வார்த்தைகளற்ற, மனதின் மொழியான இப்பெண்மொழி காலந்தோறும் தோன்றி வந்துள்ளது.

“கருத்துப்பரிமாற்றத்திற்கு மட்டுமே கருவியாக உள்ள மொழியில் பால் பாகுபாட்டிற்கு இடமில்லை என்றபோதும் பொதுவாக மொழியைக் கையாணும் அதிகாரம் எவர் வசம் உள்ளதோ அவரது கண்ணோட்டத்தை ஓட்டியே மொழியும் வடிவமைக்கப்படுகிறது” என்பதற்கிணங்க தந்தை வழிச்சமூகத்தில் மொழி ஆண் வயப்பட்டுப்போனது என்பதே உண்மை.

“ஆண்களின் கண்ணோட்டத்தில்...அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் படிப்படியாக வேறுள்ளத் தொடங்கிய ஆண் முதன்மை பெற்ற சமூக அமைப்பு, பெண்ணைத் தனிமைப் படுத்தி விடே அவள்து உலகம் என அவளது எல்லைகளைக் குறைக்கியது; அவருக்கென்று குறிப்பாகச் சில பங்குறிலைகளை, கடமைகளை-மீறக் கூடாத மரபுக் கோடுகளாக வரையறுத்து. இதே அடித்தளத்தில் எழுப்பப்பட்ட மதம், சாத்திரி சம்பிரதாயங்கள் என்ற பூச்சுக்கஞ்சன் பண்பாட்டு ரீதியான பெண் ஒடுக்குமுறைகளுக்குத் தன் அங்கீராத்தை அளித்து ஆசீர்வதித்தது

மேற்குறித்த நிலைகளிலிருந்து பெண்ணுக்கு மீட்சி விளைய வேண்டுமென்பதும் பால்பேதமற்ற - மனித சமத்துவம் மலினப்பாத சமூகம் அப்போதுதான் உருவாக முடியுமென்பதுமே பெண்ணையத்தின் அடிப்படை இலக்குகள். (“எம்.ஏ.சீலா, இணையத்தரவு) என்பதற்கிணங்க சங்ககால இலக்கியங்கள் முதல் இக்காலம் வரை தனக்கென்று ஒரு சுதந்திர வெளியை உருவாக்கிக்கொண்டு, தன்னைப் பெண்ணாக்கும் வரையறைகளைச், சமூகச் சூழலை மீறிய கலக்குரலைப் பெண்மொழியாகப் பெண்கவிஞர்கள் பதிவு செய்துவந்துள்ளன. இத்தகைய பெண்மொழி ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிராக விரியம் பெற்று அவ்வப்போது தனது கலக்குரலைப் பதிவு செய்தும் வருகின்றது (Aranga Malliga, 2009; Annithamasu, 2004; Ajith, 2009; Ganesalingan, 2001; Salma, 2011; Suseela, 2006; Prema, 2014; Murugesu pandiyan, 2016; Vijayalakshmi, 2007; Vijayalakshmi, 2011).

காலம் காலமாகப் பெண்ணுக்கான கட்டியங்கள் ஆண்களாலும் பெண்களாலும் எடுத்துரைக்கப்பட்டு வந்தாலும் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பைத் தோலுரிக்கும்

“பல சான்றிரே பல சான்றிரே!
 ‘செலக்’ எனச் சொல்லாது ‘ஓழிக்’ என விலக்கும்
 பொல்லாச் தழிச்சிப் பல சான்றிரே!
 அணில் வரிக் கொடுங் காய் வாள் போழந்திட்ட
 காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
 அடை இடைக் கிடந்த கை பிழி பண்டம்
 வெள் எட் சாந்தொடு புளிப் பெய்து அட்ட
 வேளை வெந்தை வலசி ஆக
 பரற் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
 உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ
 பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு சமம்
 நூமக்கு அரிதாகுகதில்ல எமக்க எம்
 பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பு அற
 வள் இதழ் அவிழுந்த தாமரை
 நள் இரும் பொய்கையும் தியும் ஓரம்ரே(புறம் 246)

எனக் கைம்பண்கஞ்சுக்குரியதாக வரையறுக்கப்பட்ட விதி முறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதை விட தீப்பாய்ந்து இறப்பதைமேல் என்றுரைத்து அவர் சார்ந்த சமூகத்தை பெண்ணைக்கு எதிரான தழிச்சிச் சமூகமாக அறிவிக்கும் பெருங்கோப்பெண்டுவின் கவிதை, கணவன் இன்றிப் போன்னினர் அவளது இழிநிலை குறித்தப்பதிலும் என்றால்,

காலையில் என்னசாப்பாடு? என்ற குரலோடு
 தோளில் உன் ஸ்பரிசம்
 தாண்டிச் செல்லும் நொடியில் தலை
 சாய் தோள்-
 தாண்டும்போதும் தடுக்கிவிழும்போதும் ஆதரவான
 உன் ஸ்பரிசம்-
 பூங்காவில் குழந்தை என் கைவிட்டுமுன் ஒட
 என்கை கோர்க்கும் உன்கை
 குழந்தையோடு குழந்தையை மூவரும் விளையாட-
 உன்தோளில் என்னைச் சேர்க்கும் உன்ஆசை
 என்று இத்தனையும் நாள்முழுதும் நான்தேட
 குழந்தை உறங்கியதும் சட்டென்று என்மேல்
 விழும் அந்த காமத் தொடுகை
 ஏனோ ஏங்கிய மனத் விலகுகிறது‘பெண்மொழி.வலைப்பு)

உடன் பயணிக்கும் துணையிடம் வாழும் போது எதிர்நோக்கிக் கிடைக்கப்பெறாத அங்கை, பெண் நுகர்பொருளாக மட்டும் பயன்படுத்தப்படும் அவலம் குறித்ததுமான இப்பதிலும் என காலந்தோறும் தம் உணர்வினை மொழி வழி எடுத்துரைப்பதால் மட்டுமே சமூக மனசாட்சியைத் துண்ட இயலும் என்பதற்கு அவர்கள் தம் கவிதைகள் சான்று காட்டி நிற்கின்றன. “பெண் தன் குரலைத்தானே பதிலு செய்ய முன்வரும் நிலையில் தான் பண்பாட்டு அடிப்படையிலும் சமூகமரபுகள் சார்ந்தும் ஆழ்மன நிலையிலும் காலந்தோறும் எவ்வாறான

ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறான் என்பதனை சரிவர அறிய இயலும்" என்ற பெண்ணியத் திறனாப்வாளர்களின் சிந்தனை வழி ஆண்மொழி, பெண்மொழி பாகுபாடும் அதன் தேவையையும் உணர்முடியும்.

காலந்தோறும் பெண்களுக்கான உரிமைகள் பேசப்பட்டு, வேண்டப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டு இன்று வரை கடந்து வந்தாலும், ஆனாலுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பயணித்தாலும், ஆணாதிக்கச் சிந்தனையினால் உருவாக்கப்பட்ட ஒரு சமக்க கட்டமைப்பிலிருந்து இன்றும் சுதந்திர வெளியைச் சுவாசிக்க இயலாத பெண்நிலையை பெண்மொழிக்கவிதையே உணர்த்த இயலும். இந்த உணர்வினை ஆண்மொழியினால் தாழியலாது

கலக்கருவுள் எழுப்பியாயிற்று. கல்விகற்றுவிட்டாயிற்று. அனைத்துத் துறைகளிலும் கால் பதித்தாயிற்று. இனி ஆண்கள் தாம் உரிமை கோரவேண்டும் என்ற கேலிக்கூக்குரல்களுக்கு "களம் மாறியும் மாறாப்போர்களைக் கொண்டது எம் வாழ்க்கை. காலம் காலமாகக் குரல்கொடுத்தும் எங்கள் போர்க்களம் மாறுகிறதே தவிர போர்கள் மாறவில்லை என்பதாக அமைந்த பெண்மொழிக்கவிதைகள் சமூக மனசாட்சியைத் தூண்டி நியாயம் கேட்பதாக உள்ளன".

குடும்பம், பணி என்ற இருவேறு துழலையும் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மனவோட்டம், வேலைப்பட்டு, அதில் பெறும் இழப்பு இதுதான் சுதந்திரமா என்ற விளாக்களை எழுப்புகிறது."நாங்கள் வேலைக்குப்போகும் தேவதிகள்" (அரசுமணிமேகலை.ப-5) என்றும் கவிதை

"நாங்கள் வேலைக்கப் போகிறோம்...
நீங்களும் வேலைக்குப் போகத்தான் வேண்டுமா?
ஒருசிலர் நீட்டும் விளாக்குறி
ஆம் வசதிகளோடு வாழவேண்டாமா?

என்ற பதிலை விடையாகத் தருவதாகக் கூறும் கவிஞர்.

"வசதிகளோடுதான் வாழ்கின்றோமா?
உள்ளம் எழுப்பும் கள்ளக் கேள்விக்கு
இல்லை இல்லை என்பதே பதில்"

என்கிறார்.. குழந்தைகளின் முன்னேற்றம் எங்கள் கையில் என்பபடுகிறது. உழைக்கிறோம். ஆனால் குழந்தைகளைப் பராமரிக்க நேரமில்லை அவர்கள் பேரில் சேமிக்கமுடிகிறது. பாடம் சொல்லிக் கொடுத்திட விட்டிலும் எங்கு நேரமுள்ளது? "அலுவவிலில் கமசன் தொல்லை.எங்கள் பிள்ளைகளோ ஊரில் தாயார் மருசோதனையிடம். தாயார் இல்லா விடுகளில் பூதகி ஆயாமார்கள்

பிள்ளைகளை இழுத்துத் தலைவாரி எத்தனையோ நாளாகசே
அழுத்தி முத்தமிட்டு அனைக் நாளாகசே
கையில் பிசைந்துாட்டி கணத்த நாளாகசே
நினைத்துப் பார்க்கின்றோம் பஸ்ஸில் போகையில்

நினைப்பை மறக்கின்றோம் அடுப்பைப் பார்க்கையில்...
என்றவர்,

‘மகிழ்ச்சியைப் பணயம் வைத்துவிட்டு
வாழ்க்கைப் பயணம் மேற்கொள்ளும்
பரிதாபத்துக்கு உரியவர்கள்-வேலைக்குப்போகும்
தேவகிகள்.’

என்கிறார். இக்கவிதை வேலைக்குச் செல்வதால் இழக்கும் தாய்க்கும் குழந்தைக்குமான பாசப்பிள்ளைப்பைச் சுட்டுவது ஒருபூற்மிருக்க வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களுக்கு அடுக்களை மட்டுமே உரியதாக ஆக்கப்படுவதும். இயந்திரமாய் அப்பெண்ணின் வாழ்க்கை மாறிய தழுவலையும் இந்தகைய நிலையில் அப்பெண்ணின் மகிழ்ச்சி பணயம் வைக்கப்படுவதையும் எடுத்துரைக்கிறது.

‘இயந்திரம் போல இயங்குகின்ற நிழல்கோலங்கள்
இந்தியா மழுவதும் பலவிக் கிடக்கின்ற
வேலைக்குப் போகும் தேவகிகள்’

என்ற இவரது வரிகள் பெண்களுக்கானச் சுதந்திரவெளி உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறி வந்தாலும் இன்றும் அவர்கள் பரிதாபத்துக்குரிய இயந்திரங்களே என்றுரைக்கும் வலியின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகின்றன.

‘வடு’ , ‘வளி’ ஆகிய இரண்டு களங்களிலும் பெண்கள் இரண்டாம் பாலினமாகக் கருதப்பட்டுத் தன் மதிப்பையும், சமத்துவத்தையும் இழந்தனர். பால் அடையாளமாக மட்டுமே உணரப்பட்டதால் வாரிசை என்று தரும் தாய் என்பதற்காக ஆணின் மதிப்பைப் பெற்றனர்; ஆணால் அதே வேளையில் (ஒரு முரண் நைக் போல -irony) அந்தக் காரணத்திற்காகவே அவனால் பாலியல் சீண்டல்களுக்கும், வன்முறைகளுக்கும் இலக்காகி - அவனது உடைமைப் பொருளாகவும், அவனால் துயக்கப்பெறும் போகப் பொருளாகவும் தரம் தாழ்ந்தனர்-உடற்சுற்று அடிப்படையில்லன இயற்கையான வேறுபாடுகள் (biological discriminations), தழுவலடிப்படையில் தினிக்கப்படும் பாலின வேறுபாடுகள் (gender discriminations) என்ற இரண்டையும் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்குச் சமூகம் செய்து வைத்திருக்கும் மூன்றாச் சலவையால் குழப்பமற்றுத் தாழ்வு மனப்பான்மையில் அழுந்திப் போயினர்.தாங்கள் மென்மையானவர்களென்றும் , பாதுகாப்புக்கு உட்பட வேண்டியவர்களென்றும் சார்பநிலைக்கு மட்டுமே உரியவர்களென்றும் முத்தினரை ருத்தப்பட்டு விட்டதால் தங்கள் வாழ்வும்,தங்கள் உடலும். தங்கள் வாழ்க்கை முடிவுகளும் தங்கள் கைகளில் இல்லாமல் பிறரால் இயக்கப்படும் துத்திரிப் பாவைகளாயினர். தங்களது தளிப்பட்ட விருப்பு வேறுபடுக்களுக்கும் உரிய வடிகால்கள் இன்றித் தாங்களும் மனிதப் பிறவிகள்தான் என்பதையே ஒரு காலகட்டத்தில் மறந்து போயினர்.’

என்ற உண்மையின்படி பெண்கள் இயந்திரங்களாகிப்போன நிலையையும், அவற்றிலிருந்து மீட்சி பெறும் வண்ணம் சமூகம் மாற்றம் பெறவேண்டும் என்பதும், அப்போதே

பால்வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் உருவாக்கலூடும் என்பதுமான பெண்ணியத்தின் அடிப்படை இலக்குகளை இக்கவிதையில்காணமுடிகின்றது.

சந்திரவதனா என்ற பெண்கவிஞரின் “வழக்கம்போல் அடுப்படிக்குள்.”(சந்திரவதனா,பக்-122-123) என்னும் கவிதை இயந்திரமாய்ப் போன்ப பெண்வாழ்வை, இன்றும் மாறா அவளின் போர்களை, “ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை சமூகத்தால் பெண்ணாக மாற்றப்படுகிறார்” (து.விசயலட்சுமி,ப-56) எனும் பெண்ணாகப்படும் உத்திக்குள் அகப்பட்டு அவலமே வழக்கம்போல் வாழ்க்கையாகிப்போன தூழலைப் பதிவு செய்கிறது.

“எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.
இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும்போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை”

என்பது தினந்தோறும் தொடரும் அவசர வாழ்க்கையையும் பிறர் தன்னால் பலர் இனிய கனவுகள் காண, அவர்களுக்காக வாழும் தனக்கோ அவ்வாய்ப்பில்லாது போனதெனச் சுட்டுவதோடு

“வாளிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப்பிழிம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்”

கூறுவதும், திடுக்கிட்டு தினமும் விழிப்பதே தனக்கானதே என்பதும் உளவியல் பார்வை கொண்டு காணவேண்டியது. அடைந்த அவலங்கள் ஆழமானத்தில் இருத்தப்பட்டதால் உருவான தொடர்பில்லாத தீய கனவுகளும் திடுக்கிட்டு உண்டாகும் விழிப்புக்களை உரக்கமில்லாமல் போகும் பெண்ணின் இரவுகளை அடையாளம் காட்டுகின்றது இக்கவிதை. “எல்லா கனவுகளும் பொருள் பொதிந்தவை என்கிறார் சிக்மண்ட :பிராய்டு. (Freud Sigmund(1953)' An outline of Psychoanalysis. London. Hogart) உள்ளத்து உணர்வுகளின் உந்துதலினாலேயே கனவுகள் பிறக்கின்றன. அது அவலமாக வெளிப்படுவதன் காரணம் நனவிலி மனதின் கட்டுக்கடங்களத் வேட்கைகள் கனவில் வெளிப்படுகிறது. இதனால் கனவுகள் ஒழுங்கீர்மானவையாகவும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத காட்சிகள் கொண்டவையாகவும் அமைந்தபோதிலும் அவை அர்த்தமுடையாகவும் பொருள் பொதிந்தவையாகவும் காணப்படுகிறது.”தி.கு.இரவிச்சந்திரன்,ஆழ்வச்சுருக்கம்) என்று கனவுகளைப் பகுப்பாய்வு செய்த பிராய்டு கூறியதைப்போல இங்கு பகல்பொழுதின் பல்வேறு அடக்குமுறைகள், ஓயாத உழைப்பு, அமுக்கப்பட்ட அவளது சுதந்திரவெளி விமானமோதலும் தீப்பிழிம்புக்குள்

தவிப்பதுமான அவளது அவல வாழ்வே கனவுகளாய்த் தோன்றுவதாக உளவியல் சார்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

“விடியல்கள் என்னவோ வழிமை போலத்தான்” எனும்போது தினந்தோறும் மாறாத அவள் வாழ்க்கைப் பயணத்தைத்தான் உணர்முடிகின்றது.

“இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து-
வேலைக்கு ஒட் வேண்டுமென்பதில்
மனசு பராரத்தது”

என வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் உரியதான் அவளது மாறா நியதிகளை எடுத்துரைக்க, சமூகமோ தான் உருவாக்கிய கட்டமைப்புக்குள் பெண்ணின் நிலைப்பாடு எத்தனையது என்று போடும் முரண்பட்ட கணக்கை,

“இத்தனைக்கும் நடுவே-
அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி ஏறிந்தவள் மாலதி-
பெண்பெருமை பாடியது வாணொலி-

என்ற உலகியல் பார்வையைச் சுட்டி பெண்ணுக்குரிய வரைவிலக்கணம் காலம் காலமாய் வகுக்கப்பட்டிருப்பதும் அதைக் கொழுத்தி ஏறிவதென்பது பேச்சளவில் மட்டுமே என எடுத்துரைத்தும் தொடர்ந்து.

“எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்பதியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஓரு மிடுக்கோடு நிமிர-
என்னபா இன்னைக்குச் சாப்பாடு-?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்-
எனக்குப் பசிக்குது-
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும்போய்

மாலதியின் நினைப்பும் போய்
 அகப்பையும் கையுமாய்
 அடுப்படிக்குள் நான்
 வழக்கம்போல்.."

எனும்போது பெண்ணுக்குக் கல்வி கற்க உரிமையுண்டு. பட்டங்கள் பெறலாம். சட்டங்கள் செய்யலாம். பொருளாதார வலிமை பெறலாம். ஆனால் இது யாருக்கென்பதே வினாவிற்குரியதாகிறது. அவருக்கா? அவளைச் சார்ந்த பிறருக்கா? எந்த உரிமையும் இல்லா துழலிலும் தன்னிருக்கப் போராட்டம். எல்லாம் சட்டமாக்கப்பட்டும் அதே போராட்டம் பெண் சுதந்திரம் கல்வியும், பணிப்பிவதுமா? என்ற வினா எழுப்பினால் இக்கவிஷை அதற்கு தரும் விடை ஒன்றே “களம் மாறுகிறது. ஆனால் போர்கள் மாறவில்லை” என்கிறது.

நகரப்பெண்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல் ஊரகப்பகுதிகளில் வாழ்க்கைக்கோ அதனையும் தாண்டி இருப்பதையும் பெண்மொழி பதிவு செய்கிறது. பாலினப் பாகுபாடிற்குள் சிக்கி உயர்த்த குரவின்றி ஒடுங்கிப்போன துழலில் அப்பெண்களின் அயராத உழைப்பினையும் மாறாத அடிமை வாழ்வையும் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்து தன்பெண்றிலை வாதத்தைத் தொடங்குகிற இளம்பிறை.

“என்னாக்கு
 எனக்காக மட்டும்
 பேசமுடியாதபடி
 கட்டுப்பட்டுள்ளதால்
 என் அலறல்ளன்
 எனக்குள்ளோயே
 அடங்கிப்போகின்றன”(இளம்பிறை,ப-44)

எனத் தனக்காக வாழவும் முடியாமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியாமல், வரையறுக்கப்பட்டச் சமூகக் கட்டடமைப்பினை எதிர்த்துப் போராட இயலாமல், அடிமைத்தனத்தை உள்வாங்கிக்கொள்ளும் பெண்களின் சார்பாய்க் கலக்குரல் எழுப்பும் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் இளம்பிறை ஊரகச் துழலில் பெண்ணுக்கான அவலத்தை மன்வாசனையோடு பதிவிடுகிறார்.

“அல்லுபகல் உழைப்பவள்
 அடிக்ககைய நீட்டாதயா..!
 சீக்கிரமா சமச்சித் தாரேன்
 சிடுசிடுன்னு பேசாதம்யா..-

--
 உங்களுக்கு முன்னெழுந்து
 உழைப்பவள் வையாதம்யா
 --
 புள்ளகுட்டி போதுமுன்னு

பண்ணிக்கிட்ட ஆபரேசன்-கதுர
அள்ளிப்போட்டு தூக்கயில
முள்ளுபோல குத்துதம்யா
முச்சவிடத் திணறுதயா-
காலையில போகில
கஞ்சிதன்னி ருடிச்சானோ-
பள்ளிக்கூடம் போனமகன்
பத்திரமா இருப்பானோ
கண்ணான அவன் எண்ணி
கண்ணும் தன்னி வடிக்குதயா
களத்துல கட்டுடைத் துடச்சி
கச்சிதமா நெல் உதிர்த்து
காத்து வரும் நேரம் பார்த்து
தூத்தி முடிக்குமுன்னே-
கண்ணுல விழுந்த தூச
நின்னெடுக்க நேரமேது-அட
ஒன்றுக்கு இருக்கக்கூட
ஓழியுதில்ல நேரமய்யா
கொட்டி குமிஞ்ச நெல்லில்
கொடுத்த கூலி வாங்கிக்கிட்டு
குறுகலால வரப்புவழி
கூலி நெல்லத் தூக்கிக்கிட்டு
எட்டி அடி வச்சும்-
எட்டுமணி ஆச்சுதம்யா-
பச்சவிறுகு பத்த நேரமாகுதம்யா-
கண்ணு கலங்குதம்யா..
கைநீட்ட நியாயமுண்டா?
உடழிச்சதால உனக்கு மட்டும்
உடம்புவலி தாங்கலேனு
ஊத்திகிட்டு சாராயத்த-
அல்லுபகல் உடழிப்பவள
அடிக்ககை நீட்டாதயா-”இளம்பிறை.பக-45-46)

எனும் இக்கவிதை வரிகள் ஆணாதிக்கச் சமூகம் நேரக்கி விகும் அக்கிளிச் சொற்களாகும். கடுமையான உழைப்பிருந்தும், பாலின அடிப்படையிலான பொருளாதார வேறுபாடு, இயற்கையாகிய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட வழியின்றிப்போன துழல், குடும்பக்கட்டுப்பாடு பெண்ணுக்கே உரித்தாக்கப்பட்ட நிலை, பிள்ளை வளர்ப்பு பெண்களுக்கே என்ற வரையறைகளின் உருவாக்கத்தில் தாய்மையின் பரித்திப்பு, களத்துமேட்டில் மட்டுமல்லாமல் தொடரும் குடும்பத்திற்கான உடல் உழைப்பு, இவ்வாறிருப்பவளே பெண் என்ற சமூகப்பார்வை, தன்னுலம் கருதி தன் துணைநலம் கருதாது அதிகாரமிக்கவராகக்

கருதிக்கொண்டு அளிக்கப்படும் உடல்ரதியான வன்கொடுமைகள் என இக்கவிதை எடுத்துரைக்கும் வாழ்வியல் சமூகத்தைத் தட்டியெழுப்பும் பெண்றிலைவாதமெனலாம்.

இவ்வாறு இருவேறுபட்டப் பாதையில் பயணிப்பவர்களெனினும் பெண்களுக்கான பொது வரைவிலக்கனம், அவள் மீதான சமூகக் கட்டடமைப்பு காலத்திற்கேற்றவாறு அடிமைத்தனத்தைப் பிரயோகித்துக் கொண்டிருப்பதை இக்கவிதைகள் அடையாளப்படுத்துகின்றன. பெண்களுக்கான என்பது பேச்சாலவிலே என்பதும் அவளை அன்பு, பண்டு, பாசம் என்ற பெண்ணாக்கல் தத்துவங்களுக்கு உரியவளாக்கி அப்பெண்ணே அவ்வரையறைகளைத் தனதாக வரித்துக் கொள்ளும்படியும் செய்துவிடுகிறது. அவள் தன்னைத்தானே உழைப்பவளாக, பிறருக்காக வாழுவேண்டியவளாகத், தனக்குத்தானே இரங்குபவளாகத், தன் அலற்றகளைத் தனக்குள்ளே கட்டுப்படுத்துபவளாக இச்சமூகம் உருவாக்கிக் கொண்டிருப்பதை இக்கவிதைகள் உணர்த்துகின்றன.

இதில் எங்கு இப்பெண் ஆணுக்கு நிகரான உரிமையை இச்சமூகம் கொடுத்தது என்ற விளாவையும், ஆணாதிக்கமும் பெண்ணுக்கென வரையறுக்கப்பட்ட கற்பிதங்களை மாற்றிக் கொண்ட சமூகமா இன்று நாம் காணுவது என்ற விளாவையும் எழுபாமலில்லை. சர்வகாலம் தொட்டு இன்றைக்காலம்வரை தன்னிருக்கக்கவிதைகள் மாறாதிருப்பது. பெண்றிலை வாதங்கள் தோன்றுவது பெண்ணுக்கான களம் மாறியும் மாறா போர்களையே கட்டுகின்றன. இத்தகைய களங்களையும் போர்களையும் பெண்மொழிகளே அறிவிக்க இயலும். விடுதலை வேண்டும் இப்பெண்மொழியே சமூக மனசாட்சியைத் தூண்டி மாற்றம் தரவைக்கும் ஆயுதமாகும். இதுகாறும் பெண் இழந்த உரிமைகளை சமூகத்திற்கு இனம்காட்டவும், சமதர்மம் நோக்கிய விழிப்புணர்வை உண்டாக்கவும் மொழியால் மட்டுமே இயலும் என்பதால் பெண்கவிஞர்கள் பெண்ணியம் உணர்த்த, இப்பெண்மொழிக்கவிதைகளைக் கைக்கொண்டுள்ளனர்.

முடிவுரை

“சமூக அடிப்படையிலும் பாலின அடிப்படையிலும் இரட்டைச்சுமையை கூட்கும் பெண்களுக்கு நகாச வேலைகள் அதிகம் செய்யத் தேவையற்ற இயல்பாக ஈர்ப்பை உருவாக்குகிற கவிதை வடிவமே இலகுவாக உள்ளது(ச.விசயலட்சுமி) என்பதற்கிணங்க கவிதைகள் வழி மொழியை ஆயுதமாய்க் கொண்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதலை எதிர்த்தும், பிறருக்குரியவளாகவே சித்தரிக்கப்படும் மனப்பான்மையை மாற்ற வலியறுத்தியும் சமூகத்தில் பெண் தனித்துவமிக்கவளாக விளங்கவேண்டும் என்ற கருத்தையும் முன்னைக்கின்றன இக்கவிதைகள்

“பெரும்பாலும்
தனக்குள்ளாகவே வசிக்க
நேரும் நானும் என மொழியும்
சற்று கடுமையாகவே வெளிப்படக்கூடும்
என்றைக்கேனும்” (சல்மா,இணையத்துரவு)

என்பதற்கேற்ப கவிதையுலகில் தோன்றிவரும் இப்பெண்மொழிக்கவிதைகள் காலத்தின் தேவையாகும்.

References

- Ajith.P.S. (2009) 'Sari pathi pengal samamanavargal thana?,Bharathi puthagalayam
Annithamasu (2004), Sanga kala penmai, Meyyapan pathipagam.
Aranga.Malliga (2009), Tamil ilakiyamum penmaum, New cunuty book house
Ganesalingan (2001), Pennadimai theera,Kumaran Publications
Krushangini (2011), Parathal athan suthanthiram.Kavya pathipagam
Murugesu pandiyar (2016), Atrai thingal avvennilavil-Sanga pen kavignargal muthal andal varai,
New century book house
Prema, R., (2014), Viduthalai vendinum,Kavya pathipagam.
Salma (2011), Oru malauam innoru malaum,Kala suvadu pathipagam
Suseela, M.A., (2006), Tamililakiya veliyil penmozhium pennum, Meenatchi puthaga nilayam.
Vijayalakshmi, S., (2007), Peruvelipenn, Mithra Arts Creations
Vijayalakshmi, S., (2011), Penneluthu, Bharathi Puthagalayam
Ravichandran, T., (2005) Freud Sigmund(1953)'An outline of Psychoanalysis.London.Hogart

Funding: NIL

Acknowledgement: NIL

Conflict of Interest: NIL

About the License:



The text of this article is licensed under a Creative Commons
Attribution 4.0 International License



മന്ത്രം



சந்தீரவதனா(1959) ஈழத்தில் மேலைப்புவோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1986 இலிருந்து தனது குடும்பத்துடன் யேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

1975 இலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானெனாலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணைய இதழ்கள் எனப் பல தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன.

இவரது நூல்களாக மனாஸை(சிறுகதைகள் 2007), அலையும் மனமும் வதியும் புலமும்(பத்திகள் 2019), நாளைய பெண்கள் சுயமாக வாழ... (கட்டுரைகள் 2019), யார் மனதில் யார் இருப்பார்..?(சிறுகதைகள் 2024), என்னப்பா... இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ.? (பெண்மனை 2024) ஆகியன வெளிவந்துள்ளன. இது இவரது ஆரங்கது நூல்.

MANAOSAI

Chandra Selvakumaran
chandra1200@gmail.com

